



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,583 — FRIDAY, AUGUST 28, 1953

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamawa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	1673
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	1679
North-Central Province	—	Land Redemption Notices	1682
Province of Uva	—	Miscellaneous Land Notices	1685
Province of Sabaragamawa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains Book List and List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 32 acres out of the land called Dharmapuri Estate, situated in the village of Appallagoda, Ganhata Wasama, R. M.'s Division of Udunuwara and Yatunuwara, Kandy District, and bounded as follows —

North by Himhulaha of Delwetiyeuwatte, Alakoladeniyehena, Agala (ditch), the fence of Moddagodadeniyewatte and Moddagodadeniyekumbura Ella,

East by the ditch of Ettambewelatenne claimed by U Noor Mohammed and the ditch of Ettambewelatenne claimed by Jauulankara Viharaya of Ganhata,

South by the ditch of Hatiyakumburahena and Galgediya Oya,

West by Galgediya Oya and V. C. Road

(2) A portion in extent about 4 acres, out of the land called Dharmapuri Estate, situated in the village of Appallagoda, Ganhata Wasama, R. M.'s Division of Udunuwara and Yatunuwara, Kandy District, and bounded as follows —

North by Dehtadeniya Ela,

East by Anguruwelahena Agala,

South by Amukotuwehena Agala (ditch),

West by Dehtadeniya Ella and Kekunagahamuladeniya Kumbura Ella

Signed by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/LLD/285/53 (V/E),
Colombo, July 17, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LD 4534.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Two allotments of land, totalling in extent about 9 acres, out of the land called Uggala Division of Ankumbura Estate, situated in Ankumbura Pallegama, Ankumbura Wasama, Harispattu, Kandy District, and bounded as follows —

Block A—

North by Panselatenne Estate and the boundary of the land which is being acquired from Uggala,

East by Uggala Estate,

South by land belonging to Halgolla Mosque and Village Garden,

West by Oya

1673— J. N. B. 28713-349 (8/53)

E 1

Block B—

North by Pansolettenno Estate,
 East by Alawatugoda-Ankumbura P. W. D. Road,
 South by Uggala Estate,
 West by Pansolettenno Estate.

Signified by me.

S. F. AMERASTONHE,
 Permanent Secretary

Ref. No J/AL/2110 (VE),
 Colombo, July 27, 1953

P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The following allotments of land, situated in Kandegodaru village, Gandolaha Pattu, Beligal Korale, Kegalla District, described as lots 1 to 26 in Director of Public Works' sketch dated February 2, 1953 —

Lot

- (1) An extent of about 225 ft. by 10 ft. out of the land called Godaasseddumewatta, and bounded as follows
 North by Taptonwood Estate Road,
 South by balance portion of the same land,
 East by lot 2, and
 West by Kogalla-Polgahawola Road.
- (2) An extent of about 130 ft by 10 ft out of the land called Godaasseddumewatta, and bounded as follows —
 North by Taptonwood Estate,
 South by balance portion of the same land,
 East by lot 3, and west by lot 1
- (3) An extent of about 115 ft by 15 ft out of the land called Godaasseddumewatta, and bounded as follows
 North by Taptonwood Estate;
 South by balance portion of the same land,
 East by lot 4, and west by lot 2
- (4) An extent of about 230 ft by 8 ft out of the land called Waduralagewatta, and bounded as follows —
 North by Taptonwood Estate Road,
 South by balance portion of the same land,
 East by lot 5, and west by lot 3
- (5) An extent of about 285 ft by 5 ft out of the land called Galbodekelehena, and bounded as follows —
 North by balance portion of the same land,
 South by Taptonwood Estate Road,
 East by lot 5A, and west by lot 4
- (5A) An extent of about 50 ft by 10 ft. out of the land called Galbodakelehena, and bounded as follows —
 North by Taptonwood Estate,
 South by balance portion of the same land,
 East by lot 6, and west by lot 4.
- (6) An extent of about 211 ft. by 7 ft out of the land called Galbodakelehena, and bounded as follows —
 North by balance portion of the same land,
 South by Taptonwood Estate Road;
 East by lot 7, and west by lot 5A
- (7) An extent of about 235 ft by 9 ft out of the land called Galbodakelewatta, and bounded as follows —
 North by balance portion of the same land,
 South by Taptonwood Estate Road,
 East by lot 8, and west by lot 6
- (8) An extent of about 120 ft by 12 ft. out of the land called Galbodakelewatta, and bounded as follows —
 North by Taptonwood Estate Road,
 South by balance portion of the same land,
 East by lot 9, and west by lot 7.
- (9) An extent of about 135 ft by 7 ft out of the land called Galbodakelewatta, and bounded as follows —
 North by balance portion of the same land,
 South by Taptonwood Estate Road,
 East by lot 10, and west by lot 8
- (10) An extent of about 30 ft. by 6 ft out of the land called Galbodakelewatta, and bounded as follows —
 North by balance portion of the same land,
 South by Taptonwood Estate Road,
 East by lot 11, and west by lot 9
- (11) An extent of about 100 ft by 6 ft out of the land called Galbodakolewatta, and bounded as follows —
 North by Taptonwood Estate Road,
 South by balance portion of the same land;
 East by lot 12, and west by lot 10
- (12) An extent of about 100 ft by 5 ft out of the land called Galbodakolewatta, and bounded as follows —
 North by Taptonwood Estate Road,
 South by balance portion of the same land,
 East by lot 13, and west by lot 11
- (13) An extent of about 195 ft. by 5 ft out of the land called Wekandehena, and bounded as follows —
 North by balance portion of the same land,
 South by Taptonwood Estate Road,
 East by lot 13A, and west by lot 12
- (13A) An extent of about 30 ft. by 3 ft out of the land called Mahanne Kumbura Pillewa, and bounded as follows —
 North by Taptonwood Estate Road,
 South by balance portion of the same land,
 East by lot 14, and west by lot 13

Lot

- (14) An extent of about 125 ft by 25 ft out of the land called Wekandewatta, and bounded as follows —
North by balance portion of the same land,
South by Taptonwood Estate Road,
East by lot 15, and west by lot 13A
- (15) An extent of about 50 ft by 25 ft out of the land called Wekandewatta, and bounded as follows —
North by balance portion of the same land,
South by Taptonwood Estate Road,
East by lot 16, and west by lot 14
- (16) An extent of about 76 ft by 8 ft out of the land called Wekandewatta, and bounded as follows —
North by Taptonwood Estate Road,
South by balance portion of the same land,
East by lot 17, and west by lot 15.
- (17) An extent of about 185 ft and 8 ft out of the land called Wekandewatta, and bounded as follows —
North by Taptonwood Estate Road,
South by balance portion of the same land,
East by lot 18, and west by lot 16.
- (18) An extent of about 8 ft by 4 ft out of the land called Etambagahapitiya, and bounded as follows —
North by Taptonwood Estate Road;
South by balance portion of the same land,
East by lot 19, and west by lot 17
- (19) An extent of about 235 ft by 8 ft. out of the land called Ithunawatta, and bounded as follows —
North by Taptonwood Estate Road;
South by balance portion of the same land,
East by lot 20, and west by lot 18
- (20) An extent of about 80 ft. by 4 ft out of the land called Ithunawatta, and bounded as follows —
North by Taptonwood Estate Road,
South by balance portion of the same land,
East by lot 21, and west by lot 19
- (21) An extent of about 49 ft by 9 ft out of the land called Ithunawatta, and bounded as follows —
North by balance portion of the same land,
South by Taptonwood Estate Road,
East by lot 22, and west by lot 20
- (22) An extent of about 55 ft by 10 ft out of the land called Ithunawatta, and bounded as follows —
North by balance portion of the same land,
South by Taptonwood Estate Road,
East by lot 23, and west by lot 21.
- (23) An extent of about 75 ft by 5 ft out of the land called Mahenawatta, and bounded as follows —
North by Taptonwood Estate Road,
South by balance portion of the same land,
East by lot 24, and west by lot 22
- (24) An extent of about 120 ft by 7 ft out of the land called Mahenawatta, and bounded as follows —
North by balance of the same land,
South by Taptonwood Estate Road,
East by lot 25, and west by lot 23
- (25) An extent of about 41 ft. by 5 ft out of the land called Mahenawatta, and bounded as follows —
North by balance portion of the same land,
South by Taptonwood Estate Road,
East by lot 26, and west by lot 24
- (26) An extent of about 38 ft by 9 ft out of the land called Mahenawatta, and bounded as follows —
North by balance portion of the same land,
South by Taptonwood Estate Road,
East by balance portion of the same land,
West by lot 25

Ref No J/TW/135/53/LM 5521
Colombo, July 15, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 14 perches out of the land called Radalapatiya, situated at Dekatana, Siyane Korale East, Colombo District; and bounded as follows —

North and East by Udupila-Gindara P. W. D. road,
South by Radalapatiya paddy field,
West by P. W. D. road

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No Q 4577/J/TW/69/53.
Colombo, August 5, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

LA/3378/J/E]2535.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 2 acres out of the land called Corea Garden, situated in the Village Headman's Division of Kumetiyan East, Pitigal Korale South, Chilaw District; and bounded as follows:—

North by remaining portion of the same land;
East by lands belonging to Ariyanayake Devale and Mr Raphel;
South by school garden;
West by remaining portion of the same land

Colombo, July 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No Q 3737/J/DEA/744

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent		
				A	R	P
1	Promises bearing assessment No. 104, Saunder's Place	Tiled masonry building	K Kandiar Pilla of 63, Kandana	0	0	5 52
2	Promises bearing assessment Nos. 122, 124, 126 and 128, Price Place	Garden and buildings	V. S Eliyathamby Supramaniam of 118, Price Place, Pettah	0	0	6.28

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on October 22, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 8, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, August 22, 1953

A. ST V WIJEMANNE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP 6450

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, acquisition of land for Imbulwitiyakanda *alias* Warakapitakanda —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
P: P A 1,492 Village—Boralukada.						
1	Imbulwitiyalakanda <i>alias</i> Warakapitakanda	Chena garden about 1 to 12 years contains Trolley roads (ab) footpaths, 2' earth walls and a few temporary houses and a breadfruit tree about 15 years	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470. Trolley roads opened up by R. M. Winter and H. Winter of 29, Rukmale, Pannipitiya (the lessees), gardens and temporary houses claimed by villagers Breadfruit tree unclaimed. Lease rights to be acquired.	52	1	12
2	Kandehoneduwe	Cinnamon about 12 years	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470 Cultivation by G. W. Gunawardane of Baddogama, owner of adjoining T. P. 234,879 Lease rights to be acquired	0	0	4
3	Timbillakanda	Rubber contains 2 rubber trees about 30 years, a few tea bushes about 30 years and a few rubber plants about 1 to 2 years (all in jungle)	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470. Cultivation by R. M. Winter and W. Winter of 29, Rukmale, Pannipitiya (the lessees) Lease rights to be acquired	0	0	5
4	Gimara Land Estate	Tea about 25 to 30 years	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470 Cultivation by A. E. P. Jayatilleke, Proctor, Galle, owner of adjoining T. P. 234,878 Lease rights to be acquired	0	0	14
5	Heendeniyewatte	Tea about 3 years contains a jak tree about 10 years	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470. Cultivation by Melewwe Tantar John of Boralukanda, owner of adjoining T. P. 217,108 Lease rights to be acquired	0	0	15
6	Do.	Path	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470. Path constructed by A. E. P. Jayatilleke, Proctor, Galle, owner of adjoining T. P. 339,098 (Gimara Land Estate)	0	0	1
7	Gimara Land Estate	Garden contains 5 arecanut trees about 10 years	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470 Cultivation by A. E. P. Jayatilleke, Proctor, Galle, owner of adjoining T. P. 339,098 Lease rights to be acquired	0	0	2
8	Pambehenedeniya	Rubber about 3 years contains a few cinnamon bushes about 3 years (all in jungle)	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470. Cultivation by C. J. Kandappa, Town Hall, Colombo Owner of the adjoining T. P. 282,209 Lease rights to be acquired	0	0	19
9	Gimara Land Estate	Tea about 5 years contains 2 coconut trees about 20 years	Part of lot 2 (LP 2,559) in P. P. A. 12,470 Cultivation by A. E. P. Jayatilleke, Proctor, Galle, owner of adjoining T. P. 266,588 Lease rights to be acquired	0	0	6
Total				52	2	36

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on October 9, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, August 24, 1953

C. VISWASAM,
Assistant Government Agent.

LD. 3397.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of a road to join Asgiriya Road with Mapanawatura Road, to wit —

Preliminary plan No A 1,158. Village—Mapanawatura

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
38	Donyewatto, parts of Assessment Nos. 58 and 60, Mapanawatura, Kandy	Coconut, arocanut, jak and mango trees	Rankotgedora Knuduraya, ditto Samara, ditto Tikuduraya, ditto Kaludumaya, ditto Psan-du, ditto Puchi Ukku, ditto Ukkuwa, ditto Mulhu, ditto Siriwardana, ditto Sokara, all of Mapanawatura, Rankotgedera Ukku Anna of Kadugannawa and Kirindo Gallegodora Subandu	0	0	28.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on October 16, 1953, at 9 15 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, August 18, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4599/J/TW/2218.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

All that portion of land in extent 12 6 perches out of Wanarajah Estate, situated in Wanarajah village Ambagamuwa Korale, Uda Bulathgama, Kandy District, Central Province, and more fully described as lot 1 in P. P. A 2,010. Presently claimed by Wanarajah Tea Co of Ceylon, Ltd. (Agents — Lewis Brown & Co., Ltd., Colombo)

The cultivation and buildings are claimed by M. R. M. Triyagunajah & Co., Dikoya, the lessees.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 10, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 17, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 4127/J/HLG/114.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

All those two allotments of land in extent 16 1 perches, out of Kahatatennewalawwewatta and 00 9 perches, out of Kahatatennewatta situated in Gunnedara Pallegammedda, Udagampaha Korale, Pata Dumbaa, Kandy District, and more fully described as lots 1 and 2 respectively in P. P. A 1,969.

Claimants—

Lot 1 claimed by D. M. P. Banda of Gunnedara.
Lot 2 by P. B. Etanda, Mahayawa, Kandy.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 3, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 13, 1953

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD 3960-11.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

All those allotments of land called Kotugodella, situated in Urawala village in Gangawatta Korale, Kandy and Pata Hewaheta Kandy District, surveyed and described in Preliminary Plan No. A 1,665 as follows:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Kotugodella	Cemetery contains 1 cadjan, brick and mud house and 1 cadjan open brick kiln	M. I. Amrdeen, Chief Trustee of Artillery Hill, Kandy	0	1	29.4
24	Do	Cemetery contains 1 tiled masonry Mosque and footpath	do		3	0.64

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on October 5, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate, on or before September 27, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 24, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L D 3900

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose

Description of the land to be acquired :

An allotment of land called Rajawatta, in extent 0 A 1 R 24 0 P, situated in Pallo Peradeniya (Part) Ward I, Peradeniya, within the Municipal limits of Kandy, Kandy District, and surveyed and described as lot 50 in Preliminary Plan No. A. 1,564.

Presently claimed by —

Mudaliyar N. Wickramaratne, 494, Gallo Road, Colombo, A. M. K. Razak, M. Ismail, M. Abdeen and M. Mohideen all of Pendennis Avenue, Colpetty

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on October 3, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 24, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 1655.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Portions of lands called Kurukudewatta and Woragodawalauwowatta situated in Tittapajjala village, Kulgammanasiyapattuwa Harispattuwa Division, Kandy District; surveyed and described as lots 1, 2 and 3 in preliminary plan A 1,997.

Lot	Name of Claimant	Extent		
		A	R	P.
1 ..	William Bros., Ltd, Merchants and Contractors, Kandy	0	3	14 4
2 ..	D. V. L. Jayawickrema (minor) of Galpithilla Group, Panwila, Guardian D. H. Jayawickrema (his father) of Galpithilla Group, Panwila	0	0	1 6
3 ..	Do.	0	0	0 8
	Total	0	3	16 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 15, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 8, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, August 19, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7075/J/LG/2664.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Six portions, totalling in extent 0A 0 R 21 7P., out of the lands called Wowakumbura, Hitinawatta, Thalawatta, Polkotuwowatta and Siyambalagahamulawatta, situated in Wellewa village, Udapola Otota Korale East, Dambadeni Hatpattu, Kurunegala District; surveyed and described as lots 1, 2, 3, 4, 5 and 6 in Preliminary Plan A 1,146

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, with title deeds, &c, on October 22, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 14, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim will be considered at the inquiry if this requirement has not been complied with

The Kachcheri,
Kurunegala, August 24, 1953.

N N D JILLA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/6571/J/ILG/681.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :—

An extent of 8 8 perches out of the land called Liyangugahamulawatta situated in Talwatta village, Udakaha Korale South Dambadeni Hatpattu, Kurunegala District, surveyed and described as lot 154 in Supplement No 1 to Final Village Plan No 487

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Talwatta Rural Development Society Hall, on November 10, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. No claim would be considered at the inquiry if this requirement has not been complied with

The Kachcheri,
Kurunegala, August 22, 1953.

N N D JILLA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/AL/1208/LM 5301

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No 1 to final village plans Nos 178 and 179 Village—Mulyadda

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
76	Bibilewatta	.. Bund and garden contains a coconut plant 3 years and an areca nut tree 15 years	Mulacharigodara Appunade of Makohelwala, Boddowala	0	0	1.27
Total				0	0	1.27

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Mawanella Resthouse, on October 6, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 29, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before September 29, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the proscribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, August 13, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Land Commissioner's Ref. No. LRO/APL 2576

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri to select a person to receive a grant for the Crown land particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

Colombo, August 20, 1953
A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of the Lands referred to above

Preliminary plan No. A 1,632 Village—Uda Weragama in Matale Pallesiya Pattuwa

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	A Kaluwa	0	1	5

Land Commissioner's Ref. No. LRO/APL 4779

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

Colombo, August 22, 1953
A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of the Land referred to above

Supplement 3 to F. V. P. 33, Moragasapitiya Village—Moragasapitiya in Matale North

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
313	S. B. Hulangamuwa	5	1	8

Land Commissioner's Ref. No. LRO/APL 4948.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 22, 1953.
A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of the Land referred to above

Preliminary plan No. A 1,487. Village—Henepola in Kohonsiya Pattuwa

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	A W Salindu	0	3	32

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANT

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent of Hambantota District will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 4.00 p.m., on Thursday, October 8, 1953, at the Weeraketiya Village Committee Office to select a person to receive a grant for Crown land, particulars of which are given below

2 The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Hambantota

Colombo, August 22, 1953.
A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of land referred to above

Supplement No 2 to final village plan No 241 Village—Mulkiugala

Lot No	Name of Permit-Holder or Applicant	Extent		
		A	R	P
234	Gambaduge Jasilin of Mulkiugala	3	0	30

Land Commissioner's Ref. No. LRO/APL 1626

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select persons to receive grant for the Crown lands particulars of which are given below.

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, August 22, 1953.
A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of the Lands referred to above

Preliminary plan No. A 1,463. Village—Harasgama (U. C. limits) in Kohonsiya Pattuwa

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	R W H M P. U. Tikiri Kumarahmy	1	3	9

Land Commissioner's Ref No. LRO/APL 1626
NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A C L ABEYESUNDERE,
 Assistant Land Commissioner.
 Colombo, August 22, 1953.

Particulars of the Lands referred to above

Preliminary plan No. A 1,465. Village—Harnsgama (U C limits) in Kohonsiya Pattuwa		Extent
Lot	Name of Permit-holder or Applicant	A. R. P.
1	R. W. E. M. P. U. Wikiri Kumarihamy	0 1 29 5

Land Commissioner's Ref. No. LRO/APL 1647
NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
 Assistant Land Commissioner.
 Colombo, August 22, 1953.

Particulars of the Lands referred to above

Preliminary plan No. A 1,744 Village—Kiula in Matale Medasiya Pattuwa		Extent
Lot	Name of Permit-holder or Applicant	A. R. P.
1	M. I. Alm Saibo	0 2 11

Land Commissioner's Ref. No. LRO/APL 1445
NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
 Assistant Land Commissioner.
 Colombo, August 22, 1953

Particulars of the Lands referred to above

Preliminary plan No A 1,400. Village—Dankanda in Matale Pallesiya Pattuwa		Extent
Lot	Name of Permit-holder or Applicant	A. R. P.
1	P. Malham	1 0 6

Land Commissioner's Ref. No. LRO/APL 1286
NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A C L ABEYESUNDERE,
 Assistant Land Commissioner.
 Colombo, August 22, 1953.

Particulars of the Lands referred to above

Preliminary plan No. A 1,517. Village—Purijjala in Kohonsiya Pattuwa		Extent
Lot	Name of Permit-holder or Applicant	A. R. P.
1	B Ukku Banda	2 0 6

Land Commissioner's Ref No. LRO/APL 5066
NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A C L ABEYESUNDERE,
 Assistant Land Commissioner.
 Colombo, August 24, 1953.

Particulars of the Lands referred to above

Preliminary plan No A 1,546. Village—Guralawala in Matale Medasiya Pattuwa		Extent
Lot	Name of Permit-holder or Applicant	A. R. P.
1	D Charles	1 0 15

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the (Assistant) Government Agent, Matale, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a.m., on Saturday, September 26, 1953, at Kachcheri, Matale, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the (Assistant) Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
 Assistant Land Commissioner.
 Colombo, August 24, 1953

Particulars of the Lands referred to above

Supplement No E to Final Village Plan No 559 Village—Ponambakananke in Weligum Korale		Extent
Lot No	Name of Permit-holder or Applicant	A. R. P.
673, 674 and 676	(1) B A Don Hendrick, (2) B A Don Sivadoms of Mahduwa, Akurissa.	7 1 4

Land Commissioner's Ref No. LRO/APL 684
NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A C L ABEYESUNDERE,
 Assistant Land Commissioner.
 Colombo, August 24, 1953

Particulars of the Lands referred to above

Preliminary plan No A 1,486. Village—Tenna and Owilla in Kohonsiya Pattuwa		Extent
Lot No.	Name of Permit-holder or Applicant	A. R. P.
1 to 6	N. V Don Dionis Appuhamy	6 1 24

Land Commissioner's Ref. No. LRO/APL 1074

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, August 24, 1953.

Particulars of the Land referred to abovePreliminary plan No. A 1,427 Village—Puijijala
in Kohonsiya Pattuwa

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	B. Kiri Banda ..	0 2 17

Land Commissioner's Ref. No. LRO/APL 597

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, August 24, 1953

Particulars of the Lands referred to abovePreliminary plan No. A 1,458. Village—Pussolla
in Ambanganga Korale

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	Demuddara Godara Muttingiya	0 2 9

Land Commissioner's Ref. No. LRO/APL 4041

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, August 24, 1953

Particulars of the Lands referred to abovePreliminary plan No. A 1,623. Village—Matalapitiya
in Agari Udasiya Pattuwa

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	P. Esandu ..	0 1 7

Land Commissioner's Ref. No. LRO/APL 5116

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, August 22, 1953

Particulars of the Land referred to aboveSupplement No. 2 to final village plan No. 50 Village—
Pallepola in Udugoda Udasiya Pattu

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
307	A. B. Coswatto ..	1 1 23

Land Commissioner's Ref. No. LRO/APL 695

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a.m., on Monday, September 14, 1953, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, August 22, 1953.

Particulars of the Land referred to abovePreliminary plan No. A 1,503. Village—Noluwkanda
in Matale Udasiya Pattuwa

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
2	Mrs. W. Ukku ..	1 3 21
3	Mrs. W. Ukku ..	0 1 36

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m., on September 26, 1953, at Kachcheri, Matara, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3 Enquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

W. S. DE ALWIS,
for Land Commissioner**Particulars of Land to be dealt with**Final Village Plan 12. Village—Siyambalagoda—Morawak
Korale—Matara District

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
299	Egdiyage Don Hendrick of Paragala	7 1 14
299	Ernest Gabriel Wijesinghe of Pitabeddera	9 1 39
440	Don Sunnoris Kandamby of Siyambalagoda	4 0 3
444	D. Carolis Deerasinghe of Siyambalagoda	9 3 38
442	Don Bastian Deerasinghe of Siyambalagoda	10 0 13

P P A No 163 Village—Karagoda-Uyangoda—Matara District—Gangaboda Pattu			Final Village Plan 33 Village—Beralapanatara—Morawak Korale—Matara District		
Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A R. P.	Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
16 & 19	Dharmadasa Ariyaratna Karunanayaka of Government School, Urubokka	11 0 31	767 & 767½	Goorgo Victor Wijesekara of 'Kalyani', Wakwolla Road, Galle	19 0 12
	Final Village Plan 32 Village—Kohelwela—Gangaboda Pattu—Matara District		771	Arthur Jayaratna, Additional District Judge, Galle	10 1 7
1w	Mallika Achchige Byron Samaranyaka of Domatapassa	5 0 1		Final Village Plan 45 Village—Kotapola—Morawak Korale—Matara District	
	Final Village Plan 10. Village—Woliwo—Morawak Korale—Matara District		603	Weerawarna Patabendige David of Waralla, Morawaka	7 1 29
349	Mrs. Catherine Abeywickrema of "Sravany", Morawaka	19 0 24	603	Jokin Saam Robert of Waralla	1 3 3
	Final Village Plan 170. Village—Pallegama—Morawak Korale—Matara District			Final Village Plan 1 Village—Rambukkana—Morawak Korale—Matara District	
306	Lanka Googanage Namadasa of Doniyaya	4 3 22	42	Polwatte Gallega Antis Appu of Elluwawola, Denipitiya	10 2 25
	Final Village Plan 43 Village—Mawarala—Morawak Korale—Matara District		44	Do	10 2 2
180	Gintota Parannavanage Arthur of Mawarala	5 1 4		Final Village Plan 43 Village—Mawarala—Morawak Korale—Matara District	
	Final Village Plan 23 Village—Urubokka—Morawak Korale—Matara District		20	Dona Cocilyana Hewa Alutala Gunasekara of Mawarala, Kamburupitiya	2 0 35
337½	Douglas 'Sudirikku Jayawickrema of "Sylvernu", Matara	1 1 39		Final Village Plan No 32 Village—Kohelwela—Gangaboda Pattu—Matara District	
349 & 350	Mrs Eamo Maxime Dias of "Lutha", Walpola, Matara	14 3 24	32	Ranchagoda Gamage Juwanis of Bopagoda, Akurossa	6 0 13

Land Redemption Notices

L.A. 3419/J/LLD/315/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 22, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 3 to final village plan 243. Village—Tambagalla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
43	Aswedduwa pillawa	Coconut garden over 30 years, contains 5 coconut trees	H. M. James Singho, Tambagalla, Kakkapalliya	0 0 6
44	Do.	Coconut garden over 30 years, contains a thatched mud temporary house, a thatched mud temporary copra kiln, and an earth well	do.	0 3 7
Total				0 3 13

L.A. 3428/J/LLD/410/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 1,263. Village—Karukkuliya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
1	Damannagahawatta	Coconut garden contains a temporary house	T. Peter Singho, Arachchikattuwa, Rajakadaluwa	1 0 2
Total				1 0 2

LA 3431/J/LLD/436/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance, as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, August 4, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 1,256. Village—Wattakkalaya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mahaduwa Estate	Coconut estate over 30 years, contains 2 masomy wells	F. T. Senanayake, 4, Sollamuttu Avenue, Colpetty Agents Lanka Estate Agency, Ltd, 75, Turret Road, Colombo 7	20 3 28
2	Do	Coconut estate over 30 years, contains a water hole	do.	1 2 11
3	Do	Coconut estate over 30 years	do.	3 1 26
Total ..				24 3 25

L. D.—B. 40/50

No. LA. 802/LRO.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;

(2) claims for compensation for the acquisition of such land may be made to me; and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on November 2, 1953, at 10 a.m., and

(b) notify to me in writing on or before October 23, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, August 15, 1953P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,677. Village—Mallakam

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kollanpulam	Garden contains seasonal crops and includes the following servitudes—(1) The right to a $\frac{1}{4}$ share of the well situated in the land called Kollanpulam which forms the northern boundary of this land and is now owned by S. Kandiah and others; (2) The right of approach to the well referred to in paragraph (1); (3) The right of using the water course along the western boundary of the land on the north	M. Kanagasabai, Elalai West, Chunnakam	0 0 24

L. D.—B. 40/50

No. LRO/APL 2581—J/LLD/372/53—LG/185.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M. G. V. P. W. Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;

(2) claims for compensation for the acquisition of such land may be made to me; and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Resthouse, Mawanella, on October 6, 1953, at 9 a.m., and

(b) notify to me in writing on or before September 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

(c) The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before September 20, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalla, August 18, 1953.M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent

Schedule

Preliminary Plan No. A 752. Villages—Dehimaduwa and Weligalla

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent A. R. P.
1	Welikanda Mukalana Watta	Rubber 10 years and paddy field	W. K. Fernando, Little Service Co., Mawanella, and P. D. F. Alwis, Bokundara, Kesbewa	7 1 21
2	Do	Rubber 10 years and coconut garden 20 years	do.	12 2 9
Total ..				19 3 30

L. D.—B. 49/50.

No LRO/APL 5510A—J/LLD/313/53—LG/172.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M G V P. W. Samarasinghe, Assistant Government Agent of the Kogalle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Eraunungammana Rural Development Society Hall, on October 14, 1953, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before October 7, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount
 - (c) The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before October 7, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry

The Kachchori,
Kogalle, August 18, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent,

Schedule

Preliminary plan No. A 760. Village—Balatgomuwa

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R	P
1	Minmaruwekumbura	Paddy field and owita	1 M. Punchibanda, c/o The Head Teacher, Keholpannala School, Hemmatagama, and R. M. Podiappuhami, R. M. Heon Banda, R. M. Punchi Banda, and R. M. Dingiri Banda (minors) c/o R. M. Appuhami, Keholpannala, Hemmatagama	0	2	33
2	Do.	Paddy field	do	1	1	3
3	Do.	do.	do	0	0	10
Total				2	0	6

L. D.—B. 49/50.

No. LRO/APL 5792—J/LLD/294/53—LG/164

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M G V P. W. Samarasinghe, Assistant Government Agent of the Kogalle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kogalle Kachchori, on October 8, 1953, at 2 30 p.m., and
 - (b) notify to me in writing on or before October 1, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.
 - (c) The attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before October 1, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the prescribed period will not be entertained at the inquiry

The Kachchori,
Kogalle, August 18, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 734. Village—Panakawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
2	Elagawahona <i>alias</i> Widanlagewatta <i>alias</i> Alutwatta	Coconut garden about 45 years contains a thatched building	J H Suraweera of Central Y. M. B. A., Borella, Colombo, subject to the life interest of Master G S Suraweera	2	0	36
3	Do.	Coconut garden about 45 years contains 2 cadjan sheds	do	2	0	37
5	Do.	Coconut garden contains 31 coconut trees 45 years, 10 arecanut trees 10 years, 1 mango tree 15 years, 1 sapu tree 5 years, 2 cadju trees 10 years	do	0	2	18
6	Do.	Coconut garden contains 14 coconut trees 45 years, 5 arecanut trees 10 years, 1 cadju tree 10 years, and 2 waldol trees 15 years	do	0	1	1
7	Do.	Garden contains 1 coconut tree 45 years, 2 jak trees 45 years, 6 arecanut trees 15 years, and 1 mango tree 25 years	do	0	0	1
8	Do.	Garden contains 1 coconut tree 45 years, 5 arecanut trees 15 years, and 1 mango tree 25 years	do	0	0	2
Total				5	1	20

L D — B 49/50.

No LRO/APL 5510—J/LLD/314/53—LG/171

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M G V P. W. Samarasinghe, Assistant Government Agent of the Kegalle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Eramungammana Rural Development Society Hall, on October 14, 1953, at 9 a.m., and
 - (b) notify me in writing on or before October 7, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount,
 - (c) the attention of all claimants is drawn to the fact that their claims should reach me on or before October 7, 1953. The claims of persons who have not informed me of such claim in writing within the proscribed period will not be entertained at the inquiry.

The Kachcheri,
Kegalle, August 18, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 759 Village—Kulagahugoda

Lot	Name of Land	Description	Names of Claimants	Rent		
				A	R	P.
1	Uskotagodakadawatta	Garden contains coconut, jak, tou, nut and pepper 5 to 30 years	S A Abdul Rahim of Kotagoda, Hemmatagama, and S M Mohammed Saheedu Lohbe of Dumbuluwawa, Hommutagama	0	0	10
2	Do	do	do	1	0	5
3	Do	do	do	0	2	9
Total				1	2	24

Miscellaneous Land Notices

L 6709.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LAND REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Colombo Colts Cricket Club has applied for a lease of lot 2 in Preliminary Plan No. A 3,029, in extent 4 acres 3 rods and 36.05 perches, situated in Cinnamon Gardens Ward within the Municipal limits of Colombo, for a Sports Club.

2 The Club is presently occupying a portion of Havelock Park, and it is expected that the Colombo Municipal Council, in whom the Park is vested, will take over the grounds. The Club is over 75 years old. As the majority of its members are office workers, it is desirable that the grounds should be centrally situated. It is, therefore, proposed to grant the application for a lease subject to the following conditions, amongst others—

- (a) Term 30 years, with the option of renewal for two further terms of 30 years each subject to revised rentals if necessary,
- (b) Rent Rs 375 per annum,
- (c) The lessee shall use the land for recreational purposes but for no other purpose,
- (d) The lessee shall, within three years from the commencement of the lease, erect a pavilion on the land to the satisfaction of the Government Agent, Western Province,
- (e) The lessee shall not erect any buildings on the land without the previous consent of the Government Agent, Western Province, obtained in writing,
- (f) The lease is terminable at six months' notice by either party.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the Land Commissioner within six weeks from the date hereof.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner

Colombo, August 28, 1953

LEASE OF CROWN LAND FOR BOUTIQUE SITES

NOTICE is hereby given that the Government Agent, North-Central Province (hereinafter referred to as the Government Agent), will on October 26, 1953, at 10 a.m., at the Kagama Colonisation Office's Office, sell by public auction the lease of six blocks of Crown land, each about ½ acre in extent, situated in the Civic Centre, Tract IX at Kagama, Anuradhapura District, for commercial purposes.

E 3

2 The bidding will be on the premium. The upset premium for each block will be Rs 50. No bid below the upset premium will be accepted.

3 The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

4 Every bidder shall be present in person or by a duly accredited Agent at the aforesaid place and time. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5 The successful bidder shall, immediately after his bid is accepted, pay the amount of his bid and the first year's rent in advance.

6 The successful bidder shall execute a lease within 14 days of its being presented to him. In the event of his failing to do so the Government Agent may cancel the sale and confiscate any deposit paid by the bidder.

7 Each lease will include the following conditions, amongst others—

- (a) The lessee shall use the land as a site for a boutique and for no other purpose, except with the written consent of the Government Agent,
- (b) The lease shall be for a term of 30 years with an option of renewal for two successive terms of 30 years each,
- (c) The rent shall be Rs 20 per annum,
- (d) The lessee shall pay the rent and all taxes and other assessments whatsoever in respect of the land and building thereon;
- (e) The lessee shall, within one year from the commencement of the lease, erect a permanent boutique on the land in accordance with plans and specifications approved by the Government Agent;
- (f) The lessee shall not sub-let, transfer, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner,
- (g) At the expiration or earlier determination of the lease, the lessee shall be entitled to demolish and remove the materials of any buildings on the land;
- (h) No compensation shall be payable by the Crown for any buildings left on the land or any other account whatsoever.

8 For further particulars regarding the lease, application should be made to the Government Agent.

The Kachcheri,
Anuradhapura, August 22/24, 1953.

H. C. GOONEWARDENA,
Government Agent.

15. මෑතත්පද්වන්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 50ක්ද, පළලින් අඩි 25ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: එම ඉඩමේම ඉතිරි කොටස;
දකුණට: වැප්වත්වුඩ් වත්ත පාර,
නැගෙනහිරට: අංක 16 දරණ බිම්කපිරිය; සහ
බටහිරට: අංක 14 දරණ බිම්කපිරිය.

16. මෑතත්පද්වන්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 76ක්ද, පළලින් අඩි 8ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: වැප්වත්වුඩ් වත්ත පාර
දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස;
නැගෙනහිරට: අංක 17 දරණ බිම්කපිරිය, සහ
බටහිරට: අංක 15 දරණ බිම්කපිරිය.

17. මෑතත්පද්වන්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 185ක්ද, පළලින් අඩි 8ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: වැප්වත්වුඩ් වත්ත පාර,
දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස;
නැගෙනහිරට: අංක 18 දරණ බිම්කපිරිය, සහ
බටහිරට: අංක 16 දරණ බිම්කපිරිය.

18. ආරම්භකපිරිය නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 8ක්ද, පළලින් අඩි 4ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට: අංක 19 දරණ බිම්කපිරිය, සහ
බටහිරට: අංක 17 දරණ බිම්කපිරිය.

19. ඉතිහාසවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 235ක්ද, පළලින් අඩි 8ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට: අංක 20 දරණ බිම්කපිරිය, සහ
බටහිරට: අංක 18 දරණ බිම්කපිරිය.

20. ඉතිහාසවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 80ක්ද, පළලින් අඩි 4ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට: අංක 21 දරණ බිම්කපිරිය සහ
බටහිරට: අංක 19 දරණ බිම්කපිරිය.

21. ඉතිහාසවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 49ක්ද, පළලින් අඩි 9ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
දකුණට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
නැගෙනහිරට: අංක 22 දරණ බිම්කපිරිය; සහ
බටහිරට: අංක 20 දරණ බිම්කපිරිය.

22. ඉතිහාසවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 55ක්ද, පළලින් අඩි 10ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: එම ඉඩමේම ඉතිරි කොටස;
දකුණට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
නැගෙනහිරට: අංක 23 දරණ බිම්කපිරිය; සහ
බටහිරට: අංක 21 දරණ බිම්කපිරිය.

23. මාගේත්පද්වන්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 75ක්ද, පළලින් අඩි 5ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
නැගෙනහිරට: අංක 24 දරණ බිම්කපිරිය; සහ
බටහිරට: අංක 22 දරණ බිම්කපිරිය.

24. මාගේත්පද්වන්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 120ක්ද, පළලින් අඩි 7ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
දකුණට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
නැගෙනහිරට: අංක 25 දරණ බිම්කපිරිය;
බටහිරට: අංක 23 දරණ බිම්කපිරිය.

25. මාගේත්පද්වන්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 41ක්ද, පළලින් අඩි 5ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
දකුණට: වැප්වත්වුඩ් වත්ත පාර;
නැගෙනහිරට: අංක 26 දරණ බිම්කපිරිය; සහ
බටහිරට: අංක 24 දරණ බිම්කපිරිය.

26. මාගේත්පද්වන්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන දිගින් අඩි 38ක්ද, පළලින් අඩි 9ක්ද පමණ වූ බිම්කීරයක්—

උතුරට: එම ඉඩමේම ඉතිරි කොටස;
දකුණට: වැප්වත්වුඩ් වත්ත පාර,
නැගෙනහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස,
බටහිරට: අංක 25 දරණ බිම්කපිරිය.

පී. ඩී. බ්ලූස්කුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: ෧෪/වී. බිලිලීම්./135/53/ඇල්. ඇම්./5521.

මේ 1953ක්වූ ජූලි මස 15 වෙනි දින
කොළඹදීය.

LD 4534/J/AL/2110 (VE)

1950ගේ අභියාචනා 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

එමෙහි පහත පිහිටි කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවින් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින් 1950ගේ අභියාචනා 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිමරයා වූ පුංචි බණ්ඩා බ්ලූස්කුලුමේ නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:

මහනුවර දිගුකිකුණේ භාරිස්පත්තුව කොට්ඨාසයේ අත්කුඹුර මියමේ අත්කුඹුර පල්ලේගම පිහිටි අත්කුඹුරවත්තට අයත් උග්ගල කොට්ඨාසයේ අත්කර 9 පමණ වූ බිම්කපිරිලි දෙකට මායිම්:—

A කොටස—

උතුරට: පත්සල්කැන් නමින් සහ උග්ගලමත්තේත් දනට ආණ්ඩුවට ගන්නා වූ ඉතිරි කොටස,
නැගෙනහිරට: උග්ගලමත්ත;
දකුණට: හල්ගොල්ල පල්ලියට අයත් ඉඩම සහ හමට අයත් වත්ත;
බස්නාහිරට: මග.

B කොටස—

උතුරට: පත්සල්කැන් නමින් සහ;
නැගෙනහිරට: අලවතුගොඩ, අත්කුඹුර පී. බිලිලීම්. හි පාර,
දකුණට: උග්ගලමත්ත;
බස්නාහිරට: පත්සල්කැන් නමින් සහ

පී. ඩී. බ්ලූස්කුලුමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කර සහතිකකරන්නට යෙදුණේ:
ඇස්. ඇල්. අමරසිංහ,
භාරිම ලේකම්තුමා.

අංකය: J/AL/2110 (VE)

මේ 1953ක්වූ ජූලි මස 27 වැනි දින
කොළඹදීය.

LD. 4711/J/LLD/285/53. (VE).

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) මහනුවර දික්කුණේ උඩුකුච්චර සහ යටිකුච්චර රළු මහත්මයාට අයත් කොඩායගේ ගත්භත වසමේ අප්පල්ලාගොඩ ගමෙහි පිහිටි බිම්පූර් වත්තෙන් අක්කර 32ක් පමණ වූ කොටසට මායිම් :—

උතුරට දෙල්විටියේ වත්තේ හිනිකුල හා අලකොට්ටෙහිගේ ගේන, අහල, මැද්දගොඩදෙහිගේ වත්තේ වැට සහ මැද්දගොඩ දෙහිගේ කුඹුරේ ඇල්ල ;

නැගෙනහිරට : පු. කුරු මොහමඩ් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඇට්ටම්මලොන්නේ අහල සහ ගත්භතේ ජනාලංකාර විහාරය මගින් අයිතිවාසිකම් කියනු ලබන ඇට්ටම්මලොන්නේ අහල ;

දකුණට : හානිගල්කුඹුරගේගේ අහල සහ හල්ගෙඩියාගම, බස්නාහිරට ගල්ගෙඩියාගම සහ හම්සභා පාර.

(2) මහනුවර දික්කුණේ උඩුකුච්චර සහ යටිකුච්චර රළු මහත්මයාට අයත් කොඩායගේ ගත්භත වසමේ අප්පල්ලාගොඩ ගමෙහි පිහිටි බිම්පූර් වත්තෙන් අක්කර 4ක් පමණ වූ කොටසට මායිම් :—

උතුරට : දෙහිවිදෙණ්ණියේ ඇල ;
නැගෙනහිරට : අහුරුවලගේන අහල ;
දකුණට : අඹුකොටුමේගේන අහල ;
බස්නාහිරට : දෙහිවිදෙණ්ණියේ ඇල්ල සහ කැකුණගහමුල දෙහිගේ කුඹුර ඇල්ල.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
සහතිකකර අත්සන්කරන්නට යෙදුණේ:
ඇස්. ඇල්. අමරසිංහ,
භාවිත ලේකම් වන මා විසිනි.

වම් 1953ක්වූ ජූලි මස 17 වැනි දින
කොළඹදීය.

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දික්කුණේ නැගෙනහිර සිහනුකෝරළේ දෙකවන පිහිටි රදලපිටිය ගඟ ඉඩමෙන් පාර්ච්ස් 14ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම් :—

උතුරට සහ නැගෙනහිරට : උඩුපිල-හිරිදර ප්‍රසිඛ පාර,
දකුණට රදලපිටිය ගඟ කුඹුර ;
බස්නාහිරට : ප්‍රසිඛ පාර.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ,
භාවිත ලේකම්වරයා.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 5 වැනි දින
කොළඹදීය.

LA. 3378/J/E/2535.

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5෧වන වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාමත දික්කුණ, දකුණු පිටිගල්කෝරළු නැගෙන හිරිවිටියාන ගම් මූලාදානියාගේ කොට්ඨාසයට අයත් කොරෙණා ගාර්ච්ස් කියන ඉඩමෙන් අක්කර 2ක් පමණ විශාල ඉඩම් කොටසට මායිම් :—

උතුරට : එම ඉඩමෙන් ඉහුරු කොටසක්,
නැගෙනහිරට : අයිගනායක දේවාලට සහ රපියල් මහත්මයාට අයිති ඉඩම් ;
දකුණට : පාඨසාලාවේ වත්ත,
බටහිරට එම ඉඩමෙන් ඉහුරු කොටසක්.

පී. බී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.
වම් 1953ක්වූ ජූලි මස 17 වැනි දින
කොළඹදීය.

අංකය : Q. 3737/J/DEA/744.

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු විද්‍යාත්මකව 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	මිස්තර	මූලික පලයේ නො. A 3,490 ගම—සත්තබස්තියම්	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සෝන්බස් පෙදෙසේ පිහිටි වර්පණම් නො. 104 දරන ඉඩම	ගොඩනැගිල්ල	..	කේ. කන්දසියා පිල්ල, නො. 63, කඳුන	0 0 5.52
2	ප්‍රසිස් පෙදෙසේ පිහිටි වර්පණම් නො. 122, 124, 126 සහ 128 දරන ඉඩම	ඉඩම සහ ගොඩනැගිල්ල	වී. ඇස්. එළියකම්බි සුප්ප්ප්මනියම්, නො. 118,	ප්‍රසිස් පෙදෙස, පිටකොටුව	0 0 6.28

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කීයා සිටින සියලුදෙනාටම කම් කීන් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ බක්කෝබර් මස 22 වැනි දින පූර්වගා 9.30 වැනිවන කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛව සූභුදි.

කවද වම් 1953ක්වූ බක්කෝබර් මස 8 වැනි දින මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායෙන් එහි ඉඩම් ලබාගැනීම ගැන වත්දි ලේලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 22 වැනි දින
කොළඹ කම්බේරියේදීය.
ඒ. සෙන්ටි වි. විජේමත්ත,
කොළඹ දික්කුණේ ආණ්ඩු විද්‍යාත්මක උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

L.D. 3960.

1950ෆ් අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැව් 1950 අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර නගර සභා සීමාව තුළ පේරාදෙණියේ, පල්ලේ පේරාදෙණියේ වෝඩි හෝ. 1 පිහිටි මුල් පලාතේ නො. A 1,564 ලොව නො. 50 දරණ රජවත්තන රූ. 1, ප. 24.9ක් වූ කොටස.

දැනට අයිතිවාසිකම් කියන්නන් කොළඹ නො. 494 ගාලු පාරේ පදිංචි ඇත්. ට්‍රාමරන්ත මුදලිතුමා සහ කොල්ලුපිටියේ පෙන්නරුදෙනියේ ඇවිනිසුම් පදිංචි ඒ. ඇම්. සේ. රසාක්, ඇම්. ඉස්මේල්, ඇම්. අබ්දුල්, ඇම්. මොහිදින් යන අයය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ ඔක්තෝබර් මස 3වන දින පෙරවරු 9ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ පැප්තැම්බර් මස 25වන දිනට මන්නන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේන (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ අගෝස්තු මස 24වන දින මහනුවර කම්මේරියේ දීය.

රේන් රයිලි, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

L. D. 4127/J/HLG/114.

1950ෆ් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැව් 1950ෆ් අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පලාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොඩානගේ උඩගම්පහ රෝදේ ගුණපාසානේ පල්ලේ ගම්පොළේ පිහිටි මුල් පලාතේ නො. A 1,989 ලොව නො. 1 දරණ කනටතැන්නේ මලව්වේ වත්තෙන් පාර්ච්ස් 16 ක්ද, එම පලාතේ ලොව නො. 2 දරණ කනටතැන්නේ වත්තෙන් 0 9ක්ද වූ කොටස දෙක.

අයිතිවාසිකම්කියන්ගේ

- ලොව නො. 1, ගුණපාසානේ පදිංචි ඩී. ඇම්. පී. බණ්ඩා මහතා
- ලොව නො. 2, මහනුවර මහසියාමේ පදිංචි පී. සී. ඇතාටුඩ මහතා

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ ඔක්තෝබර් මස 3වන දින පෙරවරු 10ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ පැප්තැම්බර් මස 26වන දිනට මන්නන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේන (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ අගෝස්තු මස 13වන දින මහනුවර කම්මේරියේ දීය.

රේන් රයිලි, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

1950ෆ් අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැව් 1950ෆ් අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානගේමාගුව කොඩානගේ, හහවට කෝරළේ උරුමවල ගම් පිහිටි මුල් පලාතේ නො. A 1,665ෆ් කොටුගොඩැල්ල නමැති ඉඩමේ පහත දැක්වෙන කොටස—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කියන්ගේ	ඉමාණය, අ. රූ. ප.
2	කොටුගොඩැල්ල සුසානතුමිය, ගාඩාලෙන් සහ මැට්ටෙන් නගා පොල්අතු යෙවිලිකළ ගෙයක්ද, පොල්අතු යෙවිලිකළ ගාඩාල් පෝරණයක්ද	ඇම්. අයි. අමර්දීන්, භාරකාරතැන, අර්ට්ටර් හීල්, මහනුවර	0 1 29.4
24	එම .. සුසානතුමිය, උරුම යෙවිලි කළ මුස්ලිම් පල්ලියද, අභිපාරක්ද	එම ..	3 0 6.4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ ඔක්තෝබර් මස 5වන දින පෙරවරු 9 30ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක් වූ පැප්තැම්බර් මස 27වන දිනට මන්නන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේන (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ අගෝස්තු මස 24වන දින මහනුවර කම්මේරියේ දීය.

රේන් රයිලි, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

1950 අග්‍රික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අග්‍රික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩලුලත්ගම කොට්ඨාසයේ අම්බමුම් කෝරළයට අයත් මහරජගම පිහිටි, මුල් පලාත් නො. A 2,010 ලොට් 1 යනුවෙන් හැඳින්වෙන, අක්කර 0, රූ 0, පර්චස් 12.6 වනරජවත්තෙන් කොටසට, දැනට අයිතිවාසිකම් නිසා සිටින්නේ: සීමාසහිත “මහරජ වි කොළපැනි බාප සිලෝන්” (එජන්තවරු: සීමාසහිත ලුච්චි මුඩුන් සහ සමාගම, කොළඹ.) බදුකාරයින්වන දික්වූ නිසාගරු සහ සමාගම, වැවිලි සහ කොඹනැගිලිවලට අයිතිවාසිකම් නිසා සිටිත්.

ඉහත සඳහන් ඉඩමට නීතිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953 අග්‍රික 15 වැනි දින පෙරවරු 10ට මහනුවර කමිටුවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953 අග්‍රික 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා මෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම්දීම යුතුයි.

වම් 1953 අග්‍රික 17 වැනි දින මහනුවර කමිටුවේදීය. රේස් රයිලි, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අ.ල. ඩී. 4655.

1950 අග්‍රික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අග්‍රික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ ආර්ථිකව කොට්ඨාසයේ කුලුම්මනසිටපත්තුවේ නිත්තපජ්ජල ගම පිහිටි ප්‍රාථමික පැලෑටි ඒ 1,997 ලොට් 1, 2 සහ 3 නිසා විස්තරකර ඇති කුරුණෑදේවත්ත සහ මේරගොඩවලවිවත්ත නමැති ඉඩම් —

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකරුගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	මහනුවර වෙහෙරයේ සහ කොත්තාන්කාරයේ වන සීමාසහිත විලයම් සහ සහෝදරයෝ	0 3 14.4
2	පත්වල ගල්පිහිල්ල එක්ක පදිංචි ඩී. ඩී. ඇල්. ජයවික්‍රම (බාලමසකරු), භාරකරු. එම වත්තේ පදිංචි ඩී. එම්. ජයවික්‍රම (බහුගේ පියා)	0 0 1.6
3	එම	0 0 0.8
එකතුව				0 3 16.8

ඉහත සඳහන් ඉඩම්වලට නීතිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බවුන්ගෙන් ලියවිලිවලින් බලයලත් අයවලුන් හෝ වම් 1953 අග්‍රික 15 වැනි දින පෙරවරු 9.30ට මහනුවර කමිටුවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953 අග්‍රික 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා මෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම්දීම යුතුයි.

වම් 1953 අග්‍රික 19 වැනි දින මහනුවර කමිටුවේදීය. රේස් රයිලි, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. L. D. 3397.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—අස්කිරිගේ පාරේ සිට මාපනාවතුර පාර දක්වා පාරක් සෑදීම සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වැනි කාණ්ඩයේ කරුණකට පැහැරවීමට ප්‍රකාරයට කෘතියක් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි අකාරවට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
38	මහනුවර මාපනාවතුර මාර්ග නො. 58 සහ 60 කොටස් වන දෙවියෝ වත්ත	පොල්, පුවක්, කොස් සහ අම්බන් ඇති වත්ත	මාපනාවතුරේ පදිංචි රත්කොත්ගෙදර කිරිදුරයා, එම සමර, එම විකිරිදුරයා, එම කපුරුරා, එම එසු, එම පිංචි උක්කු, එම උක්කුවා, එම මුතුමා, එම සිරිවර්ධන, එම සේකර, කුඩුගන්නාමේ රත්කොත්ගෙදර උක්කුඅම්මා, කිරිපේද ගල්ලේවත්තේගෙදර කුඩු	0 0 28 1

එබැවින් ඉඩම් අයිතිකර ඇතිමට ආණ්ඩුවේ කලාපවාද නිවැරදි කිරීමේ පොදු ජනතාව දැනගැනීම සඳහා හයවැනි වගන්තියේ මනාකර නිවැරදි කිරීමට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනාම තමන්ගේ නොහොත් තමන් වෙතුව ක්‍රියාකරන අය වම් 1953 අග්‍රික 16 වැනි දින පෙරවරු 9.15ට මහනුවර කමිටුවේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අයුරු අයිතිවාසිකම්ද නිසා නිසා සිටින්නට මනාකර සහ මෙම ඉඩම් වෙතුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ඇත්නම් තමන්ගේ අයිතිකම් කොරකරුන් නිසා සිටින්නට මනාකර මෙයින් දැනගත යුතුයි.

වම් 1953 අග්‍රික 18 වැනි දින මහනුවර කමිටුවේදීය. රේස් රයිලි, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

සබ්බකි අංකය: L. P. 6450.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර:—

මූලික සිතියමේ නව්‍යය A 1,492. ගම්—බොරැටිකඩ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම සහ ලිපිනය	සැලකිය යුතු කරුණු	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 ඉඩුල්ලිවිලකන්ද නොහොත් වරක පිවිකන්ද	අවුරුදු 1-12 දක්වා වයස ඇති හේන සහ වතු, ට්‍රොලි පාරන්ද, අභිපාරවල්ද, ශ්‍රී-දෙකන්ද, තාවකාලික ගෙවල් කිහිපයක් සහ අවුරුදු 15 පමණ වයස ඇති දේල් ගසක්ද තිබේ	රජයට අයිතිය, බදු රුමය ලබාගනු ලැබේ	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 52	1 12
2 කන්දෙගස්නේ දූම	අවුරුදු 12 වයස ඇති කුරුඳු	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 4
3 තිබිල්ල කන්ද	රබර් ඉඩමෙහි අවුරුදු 30 වයස ඇති රබර්ගස් 2 කද, අවුරුදු 30 පමණ වයස ඇති හේ පඳුරු කිහිපයක්ද, අවුරුදු 1 සිට 2 දක්වා වයස ඇති රබර් පැල කිහිපයක්ද තිබේ, සියල්ල කැලයෙන් මැසී තිබේ	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 5
4 "ගිමාරලෑන්ඩ්" වත්ත	අවුරුදු 25-30 දක්වා වයස ඇති හේ	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 14
5 හින්දෙහිගෙවත්ත	අවුරුදු 3 පමණ වයස ඇති හේ, අවුරුදු 10 පමණ වයස ඇති කොස්ගසක්ද තිබේ	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 13
6 එම	පටු පාර	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 1
7 "ගිමාරලෑන්ඩ්" වත්ත	වත්තෙහි අවුරුදු 10 වයස ඇති පුවක්ගස් 5 ක් තිබේ	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 2
8 පමිගේනෙදෙහිය	අවුරුදු 3 වයස ඇති රබර් ඉඩමෙහි අවුරුදු 3 වයස ඇති කුරුඳු පඳුරු කීපයක් තිබේ, සියල්ල කැලයෙන් මැසී තිබේ	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 19
9 "ගිමාරලෑන්ඩ්" වත්ත	අවුරුදු 5 වයස ඇති හේ ඉඩමෙහි අවුරුදු 20 වයස ඇති පොල්ගස් 2 ක් තිබේ	එම	නො. 12,470 මූලික සිතියමේ කැබලි 0	0 6

එකතුව .. 52 2 36

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබ්බකිකම් තිබිය හැකි බවට සිසලදෙනා ම නම නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවිලික් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක් වූ ඛක්කෝබර් මස 9 වැනි දින පෙරවරු 10ට භාල්ලේ කමිටුවේදී මා සම්මුඛවම සනාථ කළෙමි.

කවද වම් 1953 ක් වූ ඛක්කෝබර් මස 2 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබ්බකියෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථායීත්වය එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක් වූ අගෝස්තු මස 24 වැනි දින භාල්ලේ කමිටුවේ දීය.

සී. විජමාසම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමේ උප ඒජන්තයා.

අංකය: LA/7075/J/LG/2664.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙහි හත්පත්තුවෙට්ටබපොල මනොට කෝරළේ නැගෙනහිර වෙල්ලවි නම් ගමේ පිහිටි මැමිකුඹුර, හිරිනවත්ත, ඉහලවත්ත, පොල්කොටුවෙට්ටබපොල සහ සියලුම පොල්වත්ත නමැති ඉඩම්වලින් අක්කර 0, රූම 0, පර්චස් 21.7 ක විශාලත්වයක් ඇති බිම් කොටස් ගසයි A 1,146 දරන මුල් සැලැස්මේ 1, 2, 3, 4, 5 සහ 6 වැනි කැබලියකි මනො විස්තර ම හැඳින්වෙන බිම් ප්‍රමාණ වේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 22වෙනි දින ප්‍රථමය 9.30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද වම් 1953ක්වූ ඔක්තෝබර් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළොත් විභාගය පවත්වන අවස්ථාවේදී ඔබගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 24වෙනි දින කුරුණෑගල කවිචේරියේ දීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ අණුබේ උප ඒජන්තතුමා.

අංකය : LA/6571/J/HLG/681

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනිය හත්පත්තුවේ උඩුකහකෝරළේ දකුණේ නල්වත්ත නම ගමේ පිහිටි ලියක්ගහගමුල හේන නමැති ඉඩමෙන් පර්චස් 8.8ක වශාලකයක් ඇති නො. 487 දරණ අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 14වෙනි අතිරේකයේ 154වෙනි කැබැල්ලකි වඩා විශාරව හැදින්වෙන බිම් ප්‍රමාණය වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ නොවැම්බර් මස 10වෙනි දින ප්‍රථමය 9.30ට ප්‍රාමසංවිධිත සමිතිය ගාලුමඩදී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද වම් 1953ක්වූ නොවැම්බර් මස 2වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි. මෙසේ විස්තරයක් ඉදිරිපත් නොකළොත් විභාගය පවත්වන අවස්ථාවේදී ඔබගේ අයිතිවාසිකම් ගැන සැලකීමක් නොලැබෙනවා ඇත.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 22වෙනි දින කුරුණෑගල කවිචේරියේ දීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ අණුබේ උප ඒජන්තතුමා.

අංකය : ජේ/ඒ. ඇල්/1208/ඇල්. ඇම්. 5301.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස් කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

අංක 178 හා 179 දරණ අවසාන ගම් සැලැස්මකින් අංක 1 දරණ ඒකාබද්ධ අතිරේකය ගම—මාලියද්ද

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
76 බිහිලේමත්ත	අවුරුදු 15ක් වයස්වූ ප්‍රචිත්තයකද, අවුරුදු 3ක් වයස්වූ පොල්පැලයකද ඇති වත්ත සහ බැම්ම	බැද්දවල, මාකොහෙල්වල පදිංචි මූලාධිපතිගේ අපවුනයිදේ එකතු වී	0 0 1 27 0 0 1 27

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ගේ ඔක්තෝබර් මස 6වෙනි දින ප්‍රථමය 9ට මා වනාන්තරයේදී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද වම් 1953ගේ සැප්තැම්බර් මස 29වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ඉඩමට අයිතිකම් කියත්තවූත් විසින් ඔවුන්ගේ අයිතිය පිළිබඳව හා ඉල්ලුම් කරනු ලබන වන්දි මුදල පිළිබඳ විස්තර මා වෙත 1953ගේ සැප්තැම්බර් මස 29වෙනි දිනට පෙර එවිය යුතුයයි සඳහන් පෙරදැන කෙරේ ඇම අයිතිකරුවකුගේ අවධානය යොමුකරනු ලැබේ. නියමිත දිනට පෙර ඉඩමට ඇති අයිතිවාසිකම් ලියවිල්ලකින් මා වෙත දැනුම් හුදුසු අයවලුන් විසින් පරීක්ෂණයේදී ඉදිරිපත් කරනු ලබන කරුණු කිසිවක් පිළිගනු නොලැබේ.

වම් 1953ක්වූ අගෝස්තු මස 13වෙනි දින, කැගල්ලේ කවිචේරියේ දීය.

ඇම්. ඩී. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ, කැගල්ල දිස්ත්‍රික්කයේ අණුබේ උප ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L. D.—B 49/50. LA. 3428/J/LLD/410/53.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාමකට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942ගේ අංක 61 දරන ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරා ගනුයුතු) 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් මඟින් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත් එකී අඥාපනත යටතේ අන්තර්ගතවූ ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මූලත්තුලාගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

වම් 1953ක්වූ ජූලි මස 24 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කරාමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 1,263. ගම—කරුක්කුලිය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 දමිත්තගමවත්ත	තාවකාලික ගෙයක් ඇති පොල්වත්ත	චී. පීටර් සිකෙසුරි, කරවිච්චවුව, රජකඳවුව	1 0 2 1 0 2

L. D.—B 49/50.

LA 3431/J/LLD/436/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙම යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝගකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නේරුම් ගතයුතුවූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්ඡි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක්වූ අගෝස්තු මස 4 වෙනි දින කොළඹදීය.

පී. සී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මහදුව ඇස්වෙලි	ගල් ශ්‍රී 2 ක් ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල්වත්ත	F. T. සේනානායක, නො. 4, සෙල්ලමුත්තු ඇවිහිඳු, කොල්ලිපිටිය, ජපන්තවරුන්: ලංකා ඇස්වෙලි ජපන්සි ලිපිවල, 75, ටර්ලි රෝස්, කොළඹ 7	20 3 28
2	එම	වතුර වළක් ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල්වත්ත	එම	1 2 11
3	එම	අවුරුදු 30 ට වඩා වයස ඇති පොල් වත්ත	එම	2 1 26
				එකතුව .. 24 3 25

LA 3419/J/LLD/315/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝගකර තිබෙන (බැවින් ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නේරුම් ගතයුතුවූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්ඡි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953ක්වූ ඔැයි මස 22 වෙනි දින කොළඹදීය.

පී. සී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
43	ඇස්වැද්දුමපිල්ලම	පොල්ගස් 5 ක් ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල්වත්ත	එම්. ඇම්. ජේම්ස් සිංහසේන, නවතල්ල, කාන්තාපල්ලිය	0 0 6
44	එම	පස් ශ්‍රීදක් සහ සෙවිලිකරනලද මැටි බිත්තියෙන් යුත් කාමි කාලික කොප්පර මැස්සක් සහ සෙවිලිකරනලද මැටි බිත්තියෙන් යුත් කාමිකාලික ගෙයක් ඇති අවුරුදු 30 කට වඩා වයස ඇති පොල්වත්ත	එම	0 3 7
				එකතුව .. 0 3 13

L. D.—B 49/50.

නො. LA 802/LRO.

1950 අංක 9 දරණ අණුභව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුර පළාතේ අණුභව ජපන්ත තැන්පත් පිල්ල පේම්ස් හයිස්න් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුභව කැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුභව ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මේ 1953ක්වූ නොවැම්බර් මස 2 වෙනි දින ප්‍රතිභාග 10 ට යටතේ කවුච්පිටියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ජපන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) කමිද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් මේ 1953ක්වූ ඔක්තෝබර් මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය වන විට ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වින්දසේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මේ 1953ක්වූ අගෝස්තු මස 15 වෙනි දින යාපහේ කවුච්පිටියදීය.

පී. ජේ. හයිස්න්,
උතුරු පළාතේ අණුභව ජපන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
I	කොල්ලන්පුලම	පහත සඳහන් අයිතිවාසිකම් සමග වරින්වර විවිධ වැව්ලි සහිත ඉඩම්: (1) මේ ඉඩමේ උතුරු මාසිභවන දුනට ඇස්. කන්දකියට සහ තුම් අගට අයිති කොල්ලන්පුලම යන ඉඩමේ පිහිටි ශ්‍රීදක් 1 කොටසට වූ අයිතිය, (2) ඉහත සඳහන් ශ්‍රීදට යන පාරේ අයිතිය, (3) උතුරෙන් පිහිටි ඉඩමේ බස්නාහිර මාසිමේ ඇති දිය පාර පාවිච්චිකිරීමේ බලය	ඇම්. කානගසෙහි, ඉලාලයි බස්නාහිර මුත්තාකම්	0 0 24

අංකය: ඇල්. අර්. ඩී./ජී. පී. ඇල්./2581—ජී./ඇල්. ඇල්. ඩී./372/53—ඇල්. ජී./185.

1950 අංක 9 දරණ අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

කෑගලු දිනුක්කයේ අණුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම්. ජී. පී. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුමට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ හත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953 ක්ෂු ඔක්තෝබර් මස 6 වැනි දින ප්‍රථිකයට 9ට මාවතැල්ලේ නානායම්පලට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසත් මි 1953 ක්ෂු සැප්තැම්බර් මස 29 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කවුරුන් අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.
 - (ඉ) ඉඩමට අයිතිකම් කියත්තවුන් මිසත් ඔවුන්ගේ අයිතිය පිලිබඳවත්, ඉල්ලුම් කරනු ලබන වන්දි මුදල් පිලිබඳවත්, විස්තර මා වෙත මි 1953 ක්ෂු සැප්තැම්බර් මස 29 වැනි දිනට පෙර එවිය යුතුයයි සඳහන් පෙදය කෙරේ සෑම අයිතිකරුවකුගේම අවධානය යොමුකරනු ලැබේ. නියමිත දිනට පෙර ඉඩමට ඇති අයිතිකම් ලියවිල්ලකින් මා වෙත දැනුම් කුසුන් අයවලුන් මිසත් ඉදිරිපත්කරනු ලබන අයිතිවාසිකම් පරීක්ෂණයේදී පිලිගනු නොලැබේ.

මි 1953 ක්ෂු අගෝස්තු මස 18 වැනි දින කෑගලු කවුච්චියේ දින.

ඇම්. ජී. පී. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ, කෑගලු දිනුක්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය		මුල් සැලැස්මේ අංකය ඒ 752. ගම්—දෙව්මඩුම් සහ වැලිගල්ල		ප්‍රමාණය, අ.රු./ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කියත්තා	
1	වැලිකන්ද මුකුලාන වත්ත	අවුරුදු 10 ක් වයස්වූ රබර් සහ කුඹුර	මාවතැල්ලේ ලිවිල් සර්විස් සමාගමේ ඩබ්ලිව්. සේ. ප්‍රනායු සහ කැස්බෑවේ බෝකුන්දර පදිංචි පී. ඩී. ඇල්. අල්මිස්	7 1 21
2	එම	අවුරුදු 10 ක් වයස්වූ රබර් සහ අවුරුදු 20 ක් වයස්වූ පොල් වගාව සහිත ඉඩම	එම	12 2
				එකතුව .. 19 3 30

L.D.—B49/50

අංකය: ඇල්. අර්. ඩී./ජී. පී. ඇල්./5792—ජී./ඇල්. ඇල්. ඩී./294/53—ඇල්. ජී./164.

1950 අංක 9 දරණ අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

කෑගලු දිනුක්කයේ අණුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම්. ජී. පී. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුමට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ හත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මි 1953 ක්ෂු ඔක්තෝබර් මස 8 වැනි දින අපරහාන 2.30ට කෑගලු කවුච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසත් මි 1953 ක්ෂු ඔක්තෝබර් මස 1 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කවුරුන් අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.
 - (ඉ) ඉඩමට අයිතිකම් කියත්තවුන් මිසත් ඔවුන්ගේ අයිතිය පිලිබඳවත්, ඉල්ලුම් කරනු ලබන වන්දි මුදල් පිලිබඳවත්, විස්තර මා වෙත මි 1953 ක්ෂු ඔක්තෝබර් මස 1 වැනි දිනට පෙර එවිය යුතුයයි සඳහන් පෙදය කෙරේ සෑම අයිතිකරුවකුගේම අවධානය යොමුකරනු ලැබේ. නියමිත දිනට පෙර ඉඩමට ඇති අයිතිකම් ලියවිල්ලකින් මා වෙත දැනුම් කුසුන් අයවලුන් මිසත් ඉදිරිපත්කරනු ලබන අයිතිවාසිකම් පරීක්ෂණයේදී පිලිගනු නොලැබේ.

මි 1953 ක්ෂු අගෝස්තු මස 18 වැනි දින කෑගලු කවුච්චියේ දින.

ඇම්. ජී. පී. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ, කෑගලු දිනුක්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය		මුල් සැලැස්මේ අංකය ඒ 734. ගම්—පානකාම		ප්‍රමාණය, අ.රු./ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කියත්තා	
2	ඇලගාමාගේ නොහොත් වදනෙලාගේ වත්ත නොහොත් අලුත්වත්ත	අතුසෙම්ලිකරනලද ගොඩනැගිල්ලක් සහිත අවුරුදු 45 ක් පමණ වයස්වූ පොල් වගාව ඇති වත්ත	කොළඹ බොරැල්ලේ මධ්‍යම කරුණ බෞඩ් සමිතියේ ජී.එම්. සුරවීර මහත්මයා (බාලවයස්කරුවෙක්වූ ජී. ඇල්. සුරවීර මහත්මයාගේ ජීවිත භූතකීයට යටත්ව)	0 2 36
3	එම	අතුසෙම්ලිකරනලද මුද්දෙකක් සහිත අවුරුදු 45 ක් පමණ වයස්වූ පොල් වගාව ඇති වත්ත	එම	2 0 37
5	එම	අවුරුදු 45 ක් වයස්වූ පොල්ගස 31 ක්ද, අවුරුදු 10 ක් වයස්වූ පුච්චන්සේ 10 ක්ද, අවුරුදු 15 ක් වයස්වූ අඹගසක්ද, අවුරුදු 5 ක් වයස්වූ සපුහසක් සහ අවුරුදු 10 ක් වයස්වූ කුස්සුගස දෙකක් සහිත පොල්වත්ත	එම	0 2 18

කො. අංක.	ඉඩම් නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
6	එම	අවුරුදු 45ක් වසරේ පොල්ගස් 14ක්ද, අවුරුදු 10ක් වසරේ පුවත්තස් 5ක්ද, අවුරුදු 10ක් වසරේ කුසුම්පත් සහ අවුරුදු 15ක් වසරේ මල්දෙල්ගස් 2ක් සහිත පොල්වත්ත	කොළඹ බොරැල්ලේ මධ්‍යම කාරුණ බොහෝ සමිතියේ ජේ. එච්. සුරවීර මහත්මයා (බාලවසස්කාරුවක්සු ජී. ආර්. සුරවීර මහත්මයාගේ ජීවිත තුන්තියට යටත්)	0 1 4
7	එම	අවුරුදු 45ක් වසරේ පොල්ගස් 2ක්ද, අවුරුදු 15ක් වසරේ පුවත්තස් 6ක් සහ අවුරුදු 25ක් වසරේ අම්බසත් සහිත වත්ත	එම	0 0 3
8	එම	අවුරුදු 45ක් වසරේ පොල්ගස් 2ක්ද, අවුරුදු 15ක් වසරේ පුවත්තස් 6ක් සහ අවුරුදු 25ක් වසරේ අම්බසත් සහිත වත්ත	එම	0 0 2
එකතුව				5 1 20

L. D.—B. 49/50.

අංකය අල්. අර්. ඔ./ජී. පී. අල්./5510 ඒ—ජේ./අල්. අල්. ඔ./313/53—අල්. ජී./172.

1950 අංක 9 දරණ අණවුම්වල ඉඩම් ගැනීමේ පනතේ 7වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

කැංගු දිසායකගේ අණවුම්වල උප ඒජන්ත කැන්පන් ඇම්. ජී. පී. පී. බබ්ලිවි. සමරසිංහ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණවුම්වල ගැනීමේ පනතේ 7වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහන යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවයන් සඳහා අණවුම්වල ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මින්දිලියාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ හත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මි 1953ක් වූ ඔක්තෝබර් මස 14වැනි දින පූර්ණය 9.00ට පරමිනිමේ මහ මංගල සමිති ගාරාවට පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපත් වීමට යුතුයි;
- (ආ) කුමක්ද එසේ පෙනී සිටින නැතහොත් මින් මි 1953ක් වූ ඔක්තෝබර් මස 7වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නවයේ අයිතිවාසිකම්වල සහතික, මින්දිලියා සිටිම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දිලියා ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලකින් විස්තර යන මේවා මා මෙහි (පිටපත් දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.
- (ඇ) ඉඩමට අයිතිකම් කියන්නාවූ විසින් ඔවුන්ගේ අයිතිය පිළිබඳවත්, ඉල්ලුම් කරනු ලබන මන්දිලියා පිළිබඳවත් විස්තර මා මෙහි 1953ක් වූ ඔක්තෝබර් මස 7වැනි දිනට පෙර එම සුදුසුකම් සඳහන් ලේඛන කෙරේ, සෑම අයිතිකරුවකුගේම අවධානය යොමුකරනු ලැබේ. නිමිත දිනට පෙර ඉඩම්වලට ඇති අයිතිකම්, ලියවිල්ලකින් මා මෙහි දැනුම් කුසුම් අසවලින් මින්දිලියා කරනු ලබන අයිතිවාසිකම් පරීක්ෂණයේදී පිළිගනු නොලැබේ.

මි 1953ක් වූ අගෝස්තු මස 18වැනි දින කැංගු කවිවේරියේදී

ඇම්. ජී. පී. පී. බබ්ලිවි. සමරසිංහ, කැංගු දිසායකගේ අණවුම්වල උප ඒජන්තකු.

කො. අංක.	ඉඩම් නම	විස්තරය	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මිනිමැරුම්කුඹුර	කුඹුර සහ ඔවුන්ගේ භූමිමානව කොහෙල්පත්තල පාසැල් ප්‍රධානාචාර්ය අයි. ඇම්. ප්‍රාචිඤා සහ කොහෙල්පත්තල අර්. ඇම්. අප්පුහාමි මාර් අර්. ඇම්. පොඹිඅප්පුහාමි, අර්. ඇම්. හින්ඩන්ඩා, අර්. ඇම්. ප්‍රාචිඤා සහ අර්. ඇම්. මිනිමිඤා යන බාලවසස්කරුවන්	0 2 33	
2	එම	කුඹුර	එම	1 1 3
3	එම	එම	එම	2 0 10
එකතුව				2 0 6

L. D.—B. 49/50

අංකය අල්. අර්. ඔ./ජී. පී. අල්./5510—ජේ./අල්. අල්. ඔ./314/53—අල්. ජී. 171.

1950 අංක 9 දරණ අණවුම්වල ඉඩම් ගැනීමේ පනතේ 7වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

කැංගු දිසායකගේ අණවුම්වල උප ඒජන්ත කැන්පන් ඇම්. ජී. පී. පී. බබ්ලිවි. සමරසිංහ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණවුම්වල ගැනීමේ පනතේ 7වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සහන යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවයන් සඳහා අණවුම්වල ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මින්දිලියාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ හත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මි 1953ක් වූ ඔක්තෝබර් මස 14වැනි දින පූර්ණය 9ට පරමිනිමේ මහ මංගල සමිති ගාරාවට පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපත් වීමට යුතුයි;
- (ආ) කුමක්ද එසේ පෙනී සිටින නැතහොත් මින් මි 1953ක් වූ ඔක්තෝබර් මස 7වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නවයේ අයිතිවාසිකම්වල සහතික, මින්දිලියා සිටිම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දිලියා ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලකින් විස්තර යන මේවා මා මෙහි (පිටපත් දෙකක් සහිත) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.
- (ඇ) ඉඩමට අයිතිකම් කියන්නාවූ විසින් ඔවුන්ගේ අයිතිය පිළිබඳවත්, ඉල්ලුම් කරනු ලබන මන්දිලියා පිළිබඳවත්, විස්තර මා මෙහි 7.10.53 දිනට පෙර එම සුදුසුකම් සඳහන් ලේඛන කෙරේ, සෑම අයිතිකරුවකුගේම අවධානය යොමුකරනු ලැබේ. නිමිත දිනට පෙර ඉඩම්වලට ඇති අයිතිකම්, ලියවිල්ලකින් මා මෙහි දැනුම් කුසුම් අසවලින් මින්දිලියා කරනු ලබන අයිතිවාසිකම් පරීක්ෂණයේදී පිළිගනු නොලැබේ.

මි 1953ක් වූ අගෝස්තු මස 18වැනි දින කැංගු කවිවේරියේදී

ඇම්. ජී. පී. පී. බබ්ලිවි. සමරසිංහ, කැංගු දිසායකගේ අණවුම්වල උප ඒජන්තකු.

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி 9 ம பரிசீலனை செய்யுதல் வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தில் ஏற்பாடுகளினை பிரகாரம் அது எடுத்தற்கொண்டபடிமம் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நில, நில அபிவிருத்தி மந்திரி யுச்சி பண்டா புலங்குலம் சூரிய நாரா இத்தர்ப்பு பிரகடனம் செய்கின்றன

இலக்கம் J/TW/135/53/LM 5521

கொழும்பு

1953 ம ஆகஸ்ட் 15 ந 3.

பி பி புலங்குலம்,

நில, நில அபிவிருத்தி மந்திரி

காணியின் விபரம்

கேசலை மூலத்தில்கலை கந்தலாலகா பற்றில் கந்தேசேசுர என்னும் கிராமத்தில் இருக்கப்பட்டதுமான, பரிசீலனை செய்யுதல் வேண்டிய அபிவிருத்தி 2 2 53 திகதியிடப்பட்ட படத்தில் துண்டுகள் 1 தொடக்கம் 26 வரையும் உள்ளதுமான கீழ்க்காணும் துண்டுகள் —

துண்டு—

- (1) கொட அஸ்தைத்துமெவத்தையெனும் காணியில் ஏறக்குறைய 225' X 10' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகள் —
 வடக்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 கிழக்கு காணித்துண்டு 2,
 மேற்கு கேசலை-பொலகாடெனா ரேட்டே
- (2) கொட அஸ்தைத்துமெவத்தையெனும் காணியில் ஏறக்குறைய 130' X 10' விஸ்தீரணம் உள்ள துண்டு அதன் எல்லைகள் —
 வடக்கு ரப்தொனவூட தோட்டம்
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பாகம்
 கிழக்கு காணித்துண்டு 3
 மேற்கு துண்டு 1
- (3) கொட அஸ்தைத்துமெவத்தையெனும் காணியில் ஏறக்குறைய 115' X 15' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகள் —
 வடக்கு ரப்தொனவூட தோட்டம்
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 கிழக்கு காணித்துண்டு 4,
 மேற்கு காணித்துண்டு 2
- (4) வடுமுலகேவத்த என்னும் காணியில் ஏறக்குறைய 230' X 8' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகள் —
 வடக்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 கிழக்கு காணித்துண்டு 5,
 மேற்கு காணித்துண்டு 3
- (5) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 285' X 5' விஸ்தீரணம் உள்ள துண்டு அதன் எல்லைகள் —
 வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 தெற்கு ரப்தொனவூட தோட்டத்தின் ரேட்டே
 கிழக்கு காணித்துண்டு 5அ,
 மேற்கு காணித்துண்டு 4
- (5அ) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 50' X 10' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகளாவது —
 வடக்கு ரப்தொனவூட தோட்டம்,
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி
 கிழக்கு காணித்துண்டு 6
 மேற்கு காணித்துண்டு 4
- (6) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 211' X 7' விஸ்தீரணம் உள்ள துண்டு அதன் எல்லைகளாவது —
 வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 தெற்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 கிழக்கு காணித்துண்டு 7,
 மேற்கு காணித்துண்டு 5அ
- (7) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 235' X 9' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகளாவது —
 வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி
 தெற்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 கிழக்கு காணித்துண்டு 8,
 மேற்கு காணித்துண்டு 6
- (8) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 120' X 12' விஸ்தீரணம் உள்ள துண்டு அதன் எல்லைகளாவது —
 வடக்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி
 கிழக்கு காணித்துண்டு 9
 மேற்கு காணித்துண்டு 7
- (9) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 135' X 7' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகளாவது —
 வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி
 தெற்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 கிழக்கு காணித்துண்டு 9,
 மேற்கு காணித்துண்டு 7
- (10) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 30' X 6' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகளாவது —
 வடக்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 தெற்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 கிழக்கு காணித்துண்டு 11,
 மேற்கு காணித்துண்டு 9,
- (11) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 100' X 6' விஸ்தீரணமுள்ள துண்டு அதன் எல்லைகளாவது —
 வடக்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 கிழக்கு காணித்துண்டு 12
 மேற்கு காணித்துண்டு 10
- (12) "கல்பொடகெலகேசை" என்னும் காணியில் ஏறக்குறைய 100' X 5' விஸ்தீரணம் உள்ள துண்டு அதன் எல்லைகளாவது :—
 வடக்கு ரப்தொனவூட தோட்டத்து ரேட்டே,
 தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி,
 கிழக்கு காணித்துண்டு 13,
 மேற்கு காணித்துண்டு 11

இலக்கம் LD 4127/J/HLG/114

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேல்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளுமிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், பாண்டி நாமபுர உட்கம்பாறை கோறளே, குளப்பேரண பலலேகமமெந்தலிலிருக்கும் காட்டென்னெவலவெவெந்தலிலிருந்து 16 1 பாசசம்; காட்டென்னெவலவெவெந்தலிலிருந்து 0 9 பொசசல் விசால்முள்ள இரு நிலப்பகுதிகள், பி பி ஏ. 1969 ல் துண்டுகள் 1 ம, 2 ம என முறையின்படி விவரிக்கப்பட்டிருக்கிறது —

உரிமை கோருபவர்கள்.

துண்டு 1 குளப்பேரணவிலிருக்கும் ம. எம் பி பண்டா உரிமை கோருகிறார்,
துண்டு 2 கண்டி, மாயாவிலிருக்கும் பி. பி எத்தவவுடா உரிமை கோருகிறார்.

மேற்கூறிய காணிகளுக்கு உரிதரப்பெடுக்கின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 3 ந தேதி முற்பகல் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆண்டு (செப்டம்பர்) புரடாசி மாதம் 26 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி,

1953 ம ஆண்டு (செப்டம்பர்) ஆவணிமீ 17 ந உ.

ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

இலக்கம் LD 4599/J/TW/2218.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேல்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளுமிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம் கண்டி டிஸ்திரிக் உட்புலத்தம் அம்பகமுடி கோறளே அனறுஜா கிராமத்திலிருக்கும் வனறுஜா தோட்டத்திலிருந்து 12 6 பொசசல் விசால்முள்ள எல்லா நிலப்பகுதி, பிரதமபட்டம் A. 2010 ல் துண்டு 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது —

குறப்பேரண உரிமை கோருபவர். வனறுஜா தேயிலை கொம்பளி சிலோன் விமிட்டெட், எய்யூஸ் லுவிஸ் பிரவுன் அண்ட் கொம்பளி விமிட்டெட் கொழும்பு, டிக்கோயாவிலிருக்கும் குத்தகையாளர் எம் ஜூ எம் நியாகராஜா அண்ட் கொம்பளியாக்காளர் நாட்டப்பட்டிருப்பதையும், கட்டிடங்களையும் உரிமை கோருகிறார்.

மேற்கூறிய காணிகளுக்கு உரிதரப்பெடுக்கின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 10 ந தேதி முற்பகல் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 3 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி,

1953 ம ஆண்டு (செப்டம்பர்) ஆவணிமீ 17 ந உ.

ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

இலக்கம் LD. 4655

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேல்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளுமிருக்கும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், ஹாரிஸ்பத்தூர் பகுதி, குளுக்கமமன-சியா 5 நவ, நத்தபஜ்ஜல் கிராமத்திலிருக்கும், குருக்குடேவந்த, வெரகொட வலவவுவேலத்த எனப்படும் நிலப்பகுதிகள்

பிரதமபட்டம் 2 ல் A. 1,097 ல் துண்டுகள் 1, 2, 3, என விவரிக்கப்பட்டும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

துண்டு	உரிதராளியின் பெயர்	விசாலம்.
1	வில்லியம் சுகோ, ரகா விமிட்டெட், கண்டி, வியாபாரிகளும், கொண்டெரகாரர்களும்	௭ ௫ ௪ ப.
2	பனவிலல், கல்பிஷில்ல குரூப்பிலிருக்கும் டி. வி எல். ஸ்ரீநிவாசராம (பருவமடையாதவர்), பாதுகாவலர்; பனவிலல், கல்பிஷில்ல குரூப்பிலிருக்கும் டி. எம் ஸ்ரீநிவாசராம (அவர் தந்தை)	0 3 14 4 0 0 1 6
3	0	0 0 0-8
		மொத்தம் 0 3 16-8

மேற்கூறிய காணிகளுக்கு உரிதரப்பெடுக்கின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) மாதம் 15 ந தேதி முற்பகல் 9 30 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கையின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆண்டு (ஒக்டோபர்) மாதம் 8 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டி கச்சேரி,

1953 ம ஆண்டு (செப்டம்பர்) ஆவணிமீ 19 ந உ.

ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

LD. 3397

அனகிறிய ரெட்டிலிருந்து மாபனுவத்தூர் ரெட்டேவரை ஒரு ரெட்டே செய்வதற்கு எனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னர் கொல்லப்படும் காணியை, அஃதாவது —

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிதராளியின் பெயர்	விசாலம்
38	தெவியேவத்த, கண்டி, மாபனுவத்தூர், தென்னே, பாக்கு, பிலா, மா, மாபனுவத்தூரிலிருக்கும்	பிரதமபட்டத்து இல A 1,158 குறிப்பு—மாபனுவத்தூர்	விசாலம்	0 0 28 1
	வரிப்பண இலக்கங்கள், 58, 60 ன் மரங்கள்		எ. ரூ. ப	
	பகுதிகள்		மேற்படி சமரா, மேற்படி டிக்கிறிஸ்தேரையா, மேற்படி குளுகுரையா, மேற்படி செந்து, மேற்படி பிளினி உக்கு, மேற்படி உக்குவா, மேற்படி முகது, மேற்படி சிறிவாதன், மேற்படி சேக்கர, கடுகன்னுவ, நன்கொத்தகெதர் உக்கு அம்மா, சிறித்த கல்லேவத்தகெதர் கப்பனது	

எடுத்ததுகொள்வதற்கான எத்தொகுசெய்யும்படி காணி எடுத்ததுகொள்வதைப்பற்றிய சட்டத்தின்படி (203 ம் அடிகாரம்) 5 ம் பிரிவினை ஏற்பாடுகளின் பிரகாரம் காணி காணி, அபிவிருத்தி மன்றி நினைக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆதி உப்புக்கொண்ட அரசாட்சியா எண்ணியிருக்கிற ஏப்பலகை 6 ம் பிரிவினையிட்டு வெளியு பிரகாரம் தரவு இடக்கொண்டு பிரதிநிதியை அமைப்பதற்காகவே

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெசுகின்ற சகலரும் தாமத அல்லது அலாபமுடைய காரியகாரமுலமாய் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசி மாதம் 16 ந்த தேதியிலன்று காலை 9 15 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த கத்தமக்கு அக்காணியிலுள்ள உடற்கலககனின் தபாமை யையும் அலாபமுடையதற்காகயாத தாம சாசுகளும் உரிக்ககாரி கொண்கையையும் அபரங்கையும சோத்யும்படி இத்தல அபாகரித்திற கேடுக கொள்ளப்படுகின்றது.

காலிக கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 18 ந் உ.

ரென ரை,
டிஸ்திரிக் உப ஏசனா

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம் பிரிவினையிடிமான அறிவித்தல்

L.P 6150

ஒரு பரிசீலக தேவைக்கு வெளியுயகான கிழக்காணம் காணியை எடுத்ததுகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் தரவு இத்தல அறிவிக்கின்றேன்

எடுத்ததுகொள்ளவிற்கும காணியின் விபரம் — அறகாரியகலாட-கிராம விசால் படுத்தும்படி

குறைவு காணியின் பெயர்	ஆரம்பபட்ட இடம் A 1492 கிராமம்—பொறணுகண்ட	விசாலம்
விபரம்	உரிக்ககாரியின் பெயர்	கலவி
1 இடம்புலவியல் கண்ட அல்லது வறகபிடிய கண்ட	1-12 வருஷம் கொண்ட செட்டி அரசாங்க யும் காணியும், அதிர் கொண்டு பாசாத அடி பாசாத 2 இன்னு (இன்னும் சில நிலநகரமறா க்குமும் 15 வருஷம்கொண்ட அரசபலா மரங்ககும் உள்ளன	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2559) ஆரம்பபட்ட இல 12,470 52 1 12 பொலி பாசாலய திறநகரவ ஆர். எம் வினாபா, எச வினாபா, நொ 29, நகமலே, பனனிபிடிய, நிலநகர வீட்டுககும், காணிககும் உருத்து கேசுறவா கிராமத்தி லுள்ளவாக்கள அரசபலா மரங்ககும் உருத்து பேசுகிறவா க்கொண்ட, வாங்கும் காணி வாடை உரிமை
2 கண்டேறையே	12 வருஷம் கொண்ட க ருவா	குறைவு 2 ல் கொஞ்சம் (L, 25,59) ஆரம்பபட்ட இல 12470 0 0 4 உண்புண்ணினவா ஸ்ரீ டிபியு குணவந்த, பத்தேகம். டி பீ 234,879 பக்கத்து உரித்தாளி வாங்கும் காணி வாட உருமை
3 டிம்பிலலகண்ட	30 வருஷம் கொண்ட 2 ரப்பா 30 வருஷம் கொண்ட சில தேயிலை பந்துறைகள், 1-2 வரு ஷம் கொண்ட ரப்பா கண்டு கள (இவைகள் காடுகள்)	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2,559) ஆரம்பபட்ட இல 12,470 0 0 5 உண்புண்ணினவா ஆர் எம் வினாபா, டிபியு வினா டா நொ. 29, நகமலே பனனிபிடிய, வாங்கும் காணி வாடை உருமை
4 கிமாறலேண்ட எஸ்டேட்	25-30 வருஷம் கொண்ட தேயிலை	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2,559) ஆரம்பபட்ட 12,470, 0 0 11 உண்புண்ணினவா எ. ர. பி ஜயதிலகா, புறகடா, காலி, டி பீ 234,878 பக்கத்து உரித்தாளி, வாங்கும் காணி வாடை உருமை
5 ஹீனடெனியேவத்த	10 வருஷ பலா, 3 வருஷ தேயிலை	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2,559) ஆரம்பபட்ட இல 12,470 0 0 13 உண்புண்ணினவா மெலெவலே தனதிரி ஜோன பொறணுகண்ட டி பி 234,878, பக்கத்து உரித்தாளி வாங்கும் காணி வாடை உரிமை
6 ஹீனடெனியே	அடிப்பாசாத	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2,559) ஆரம்பபட்ட இல 12,470 0 0 1 பாசாத கட்டினவா எ ர பி. ஜயதிலகா, புறகடா, காலி, டி பி 339,098 பக்கத்து உரித்தாளி, (கிமாறலேண்ட எஸ்டேட்), வாங்கும் காணி வாடை உரிமை
7 கிமாறலேண்ட எஸ்டேட்	10 வருஷ 6 பாக்குமரங்கள	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2,559) ஆரம்பபட்ட இல 12,470 0 0 2 உண்புண்ணினவா எ ர பி ஜயதிலகா, புறகடா, காலி டி பீ 33,909 பக்கத்து உரித்தாளி வாங்கும் காணி வாடை உரிமை
8 பம்பலேனடெனியே	3 வருஷ ரப்பா, 3 வருஷ கறுவா பந்துறைகள் உள்ளன (இவை கள காடுகள்)	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2,559), ஆரம்பபட்ட இல 12,470, 0 0 14 உண்புண்ணினவா ஸ். ஜே கந்தப்பா, நகர சாலை, கொழும்பு, டி பீ 282,200 பக்கத்து உரித்தாளி, வாங்கும் காணி வாடை உரிமை
9 கிமாறலேண்ட எஸ்டேட்	5 வருஷ தேயிலை அதில 20 வருஷ 2 தென்னமரங்கள உள்ளன	குறைவு 2 ல் கொஞ்சம் (L.P 2,559), ஆரம்பபட்ட இல 12,470 0 0 6 உண்புண்ணினவா எ. ர பி. ஜயதிலகா, புறகடா, காலி டி பீ 266,588, பக்கத்து உரித்தாளி, வாங்கும் காணி, வாடை உரிமை

மொத்தம் .. 52 2 36

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்திய அடிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமுலமாய் 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசி மாதம் 9 ந்த திகதி காலை 10 மணிக்கு காலிக கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவாக்களுக்கள உடற்கலககனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நக்டா ருபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்கையும, நக்டா டுதே தொகையையும், அதற்கொக கணிக்கப்பட்ட விபரங்கையும 1953 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஜப்பசி மாதம் 2 ந்த திகதிக்கு முன்னா எழுத்திய முப்பிரதிக்கள எண்கு அறிவிக்கும் படியும் இத்தல கேடுகொள்ளப்படுகின்றது

காலிக கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணிமீ 24 ந் உ.

ரீ விவலாசம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனா

இலக்கம் LA 7076/J/LG/2664

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம் பிரிவினையிடிமான அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியுதான கிழக்காணம் காணியை எடுத்ததுகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாக்கள எப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் தரவு இத்தல அறிவிக்கின்றேன்

எடுத்ததுகொள்ளவிற்கும காணியின் விபரம் —

குருணகல் டிஸ்திரிக் தம்பத்தேனி அத்தத்து, உட்பொல்தேட் கோறன் கிழக்கு, வெல்லவ என்னும் கிராமத்தில் வெவகுமபுர, ஹீடினவத்த இறலவத்த, பொல்கொடுவலத்த, சியம்பலகஜாமுலவத்த என்னும் காணிகளில் 0 ஏக்கர் 0 ற்டுட. 21.7 போச்சல விசால்முள்ள 6 பாக்கள A 1,146 ம் இலக்க ஆரம்பபட்டதில் 1 ம், 2 ம், 3 ம், 4 ம், 5 ம், 6 ம் துண்களாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்கூறிய காரணிகளுக்கு உரித்துப்பெட்ட சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுதித் தராத அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம் ஆண்டு (சுருப்பா) ஐப்பசி மாதம் 22 ந்தேதி காலை 9 30 மணிக்கு குற்றங்கள் கச்சேரியில் அமர்ப்பாக வெளிப்படுத்தப்படும் அக்காரணியில் அவர்களுக்கு உடனடிகளின் தன்மையையும், குறித்த காரணியை எடுத்தற்கான நஷ்ட நட்டபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட நட்ட தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் ஆண்டு (சுருப்பா) ஐப்பசி மாதம் 11 ந்தேதிக்கு முன்னர் எழுதித் தராத அநிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

காணியை எடுத்தற்கான நஷ்ட நட்ட தொகையை எழுதித் தராத அநிகாரங்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டாது எனவும் இதனால் அறிவிக்கின்றேன்.

குற்றங்கள் கச்சேரி,
1953 ம் ஆண்டு (சுருப்பா) ஆவணிமீ 21 ந்தேதி.

என் என் டி லீலா,
உதவி அரசாட்சி எசனரே.

இலக்கம் LA 6571/J/III.C/681

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களானால் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விவரம் —

குற்றங்கள் கச்சேரி, தம்பத்தெரி அத்தபுத்து உட்கரை கோட்டை, தெற்கு, கல்வத்த என்னும் கிராமத்தில் நியன்குறையலையென என்னும் காணியில் 8 8 பேசசல விளகம் உள்ள 487 ம் இலக்க பிரதமப்படத்திற்கு 1 ம் இணைப்படத்தில் 15 1 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

மேற்கூறிய காரணிகளுக்கு உரித்துப்பெட்ட சகலரும் தாமத அல்லது, முறைப்படி எழுதித் தராத அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம் ஆண்டு (நவம்பர்) காத்தலை மாதம் 10 ந்தேதி காலை 9 30 மணிக்கு கிராம அபிவிருத்திக் கட்டடத்தில் என்முப்பாக வெளிப்படுத்தப்படும் அக்காரணியில் அவர்களுக்கு உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட நட்டபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட நட்ட தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும், 1953 ம் ஆண்டு (நவம்பர்) காத்தலை மாதம் 2 ந்தேதிக்கு முன்னர் எழுதித் தராத அநிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

காணியை எடுத்தற்கான நஷ்ட நட்ட தொகையை எழுதித் தராத அநிகாரங்களின் உரிமைகளை விசாரணையில் ஆலோசிக்கப்படமாட்டாது எனவும் இதனால் அறிவிக்கின்றேன்.

குற்றங்கள் கச்சேரி,
1953 ம் ஆண்டு (சுருப்பா) ஆவணிமீ 22 ந்தேதி.

என் என் டி லீலா,
உதவி அரசாட்சி எசனரே.

இலக்கம் J/AL/1208/LM 5301.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களானால் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விவரம் —

கடைசிக் கிராமப்படம் 178 க்கும் 179 க்கும் அணைக்கப்பட்ட துண்டு 1.

துண்டு காணியின் பெயர்	விவரம்	உரிமைக்காரர்	விசாலம் ஏ ரு ப
76 பிபிலெவத்த	1 வருஷ 1 தென்னி மரத்தையும் வரம்பையுமுடைய முலாச்சாரிகெதற அப்புருப்பதி, மாக்கோட்டமும், 15 வருஷ பாக்கு மரமும்	உரிமைக்காரர் அப்புருப்பதி, மாக்கோட்டமும், பெத்தேவல	0 0 1 27
மொத்தம்			0 0 1 27

மேற்கூறிய காரணிகளுக்கு உரித்துப்பெட்ட சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுதித் தராத அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரால் 1953 ம் ஆண்டு (சுருப்பா) ஐப்பசி மாதம் 6 ந்தேதி காலை 9 மணிக்கு மாணவல்ல விடுதிவட்டில் என்முப்பாக வெளிப்படுத்தப்படும் அக்காரணியில் அவர்களுக்கு உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட நட்டபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட நட்ட தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாசி மாதம் 29 ந்தேதிக்கு முன்னர் எழுதித் தராத அநிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

உரிமைக்காரர் தங்கள் உரிமைகளை 1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாசி மாதம் 29 ந்தேதிக்கு முன் எனக்கு கிடைக்கும்படி அனுப்பிவைத்தல் வேண்டும். எழுத்துமூலம் கூறிய தவணைகளை அனுப்ப தவறியவர்களின் உரிமைகளை விசாரணையின்போது கவனிக்கப்படமாட்டாது.

கேசலை கச்சேரி,
1953 ம் ஆண்டு (சுருப்பா) ஆவணிமீ 13 ந்தேதி.

எம் ஜி. வி பி டிபிள்யூ சமரசிங்கம்,
முனைவர் உதவி அரசாட்சி எசனரே.

காணி மீட்டற் சட்டம்

LA 3131/J/III.D/436/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம் பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்தற்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் காணி கொடுக்கின்ற தீர்மானத்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புள்ளி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஒர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தற்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (சுருப்பா) ஆவணிமீ 4 ந்தேதி.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

துண்டு காணியின் பெயர்	விவரம்	உரித்தாரின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1 மஹாலய எஸ்தேட்	2 கறணிகள அடங்கிய 30 வருஷத்துக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு	எவ். டி. சேனானாயக்க, இல 4, செல்லமுத்து அவனையு கொள்குப்பிட்டி, எஜனரே லக்ஷா எஸ்தேட், எஜனரே லிமிட்டெட், 75, ரற்ற ரோட், கொழும்பு 7	20 3 28
2 ஷே	ஒரு தண்ணீர் குழி அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு	ஷே	1 2 11
3 ஷே	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந் தோப்பு	ஷே	2 1 26
மொத்தம்			24 3 25

LA 3128/J/LLD/410/53—LRO/APL 2026A

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா நிராமானித்திருப்பதால்,

காணி காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின சீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோதன வாகித்து] குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் சீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு, 1953 ம ௨௭ (ஜூலை) ஆய் 24 ந உ.	அட்டவணை ஆரம்பப்பட இல A 1,263 விபரம்	சிராமம்—கறுகருவிய உரித்தாளியின் பெயர்	பி. பி புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி
துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ. ப.
1 பமினனகலுவத்த ஒரு தற்காலிக வீடன்கொண்ட ஒரு தென்னந ரீ பீறாசிகுஞோ, ஆராதிககடலு, ராஜ கடலுவ தோப்பு			1 0 2

LA 3119/J/LLD/315/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா நிராமானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவின சீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும், அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சோதன வாகித்து] குறித்த காணி ஒரு பரிசீலக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் சீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு, 1953 ம ௨௭ (மே) மைகாமி 22 ந உ.	அட்டவணை ஆரம்பப்பட இல. 243 விபரம்	3 ன இணைப்பட இல 3 சிராமம்—தம்பகல உரித்தாளியின் பெயர்	பி. பி புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி
துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
43 எலசெத்தும்பியல்ல 5 தென்னமரங்களடங்கிய 30 வரவு தென்னந தோப்பு		எச எம் ஜேமிஸ் சிஞுஞோ தம்பகல, காக்காப பலையி	0 0 6
44 ஷெ ஒரு நிலக கின்றும், ஒரு ஒலைக் கூரையும், மண்சவரும் முள்ள தற்காலிக கொப பரு மெல்லையும், ஒரு ஒலைக் கூரையும், மண சவருமுள்ள தற்காலிக வீறம் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்னந தோப்பு		ஷெ	0 3 7

மொத்தம் 0 3 13

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல் இல LA 802/LRO

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்தகுகேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுக்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக யாழ்ப்பாணக் கச்சேரியில் 1953 ம ௨௭ (நவம்பர்) காத்தகை மாதம் 2 ந திகதி காலே 10 மணிகு அன்று வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம ௨௭ (சுற்றோபா) ஜப்பசி மாதம் 23 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

வட மாகாணத்து அரசாட்சி எஜெறை பிலிப ஜேமஸ் ஹட்சன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

யாழ்ப்பாணக் கச்சேரி, 1953 ம ௨௭ (சுற்றோ) ஆவணி 15 ந உ.	அட்டவணை ஆரம்பப்பட இல A 1,677 விபரம்	சிராமம்—மல்லாகம் உரித்தாளியின் பெயர்	பி ஜே ஹட்சன், வட மாகாண அதியா.
---	---	---	----------------------------------

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ ரூ. ப.
1 கொல்லன்புலம்	சீழ் காட்டப்பட்ட உரிமைகையுடைய போக்கால் பயிர்களைக் கொண்ட தோட்டம் (1) தற்போது எல் கந்தையாவுக்கும் மறுபேருக்கும் சொந்தமாயுள்ள இக் காணிக்கு வடக்கெல்லையாயிருக்கும் கின்றறில் 1/2 பங்கு உரித்தும், (2) மேல் 1 ம பந்தியில் காட்டிய கின்றறுகுப் போகும் வழி உரித்தும், (3) வடக்கே உள்ள காணியில் மேற்கெல்லை ஓரமாகப் போகும் வாயக்காலப் பாலிக்கும் உரித்தும்	எம் கனகசபை எள்ளி தெற்கு, கனககம்	0 0 24
		மொத்தம்	0 0 24

இலக்கம் LRO/APL—5510—J/LLD/314/53—LG/171.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினையுடைய அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்தகுகேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக ஏறமினி கம்மன் சிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் 1953 ம ௨௭ (சுற்றோபா) ஜப்பசி மாதம் 14 ந திகதி காலே 9 மணிகு அன்று வந்து தெரியப்படும்,

(3) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தனமையையும் தாம் நடைபுற கோரும் விவரத்தையும், நடைபுற தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஒகற்பு) ஐப்பசி மாதம் 7 ந் திகழியன்று அல்லது அதற்குமுன் எழுத்தடி மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகின்றோம்.

கேசலை யுலத்திற்கு உதவி எண்ணெற எம் ஜி வி பி டபிளயு சமறசிவஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

(4) உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்தடிமூலம் 1953 ம் ஆண்டு (ஒகற்பு) ஐப்பசி மாதம் 7 ந் திகழிகு முன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் குறிக்கப்பட்ட திகழிகுமுன் எழுத்தடிமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேசலைக் கச்சேரி எம் ஜி வி பி டபிளயு சமறசிவஹ,
மாகாணப் பிரிவின உப அதிபர்.

1953 ம் ஆண்டு (ஒகற்பு) ஆவணிமீ 18 ந் உ.

அட்டவணை

துணடு	காணியின் பெயர்	அட்டவணை	உரித்தானியின் பெயர்	விசாலம்
		ஆரம்பப்பட்ட இல A 759 கிராமம்—கலகஹகொட		எ ரு ப
1	உஸ்கொற்றுகொடகடேவத்த	5-30 வருஷ தெனனை, பலா, தேயிலை, பாகு எஸ் ஏ அபதுல றஹிம், கொற்றுகொட, றெறம் மிளகு மரங்களையுடைய தோட்டம்	எஸ் ஏ அபதுல றஹிம், கொற்றுகொட, றெறம் மாததகம், எஸ் எம் முகமமறு சாதே ஸ்பே, துப்புலுவாவ, றெறமமாததகம்	0 0 10
2	ஹெ	ஹெ	ஹெ	1 0 5
3	ஹெ	ஹெ	ஹெ	0 2 9
மொத்தம்				1 2 24

இலக்கம் LRO/APL 5792—J/LLD/291/53—LG/104

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகதுள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நடைபுற கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்தடிமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக கேசலைக் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (ஒகற்பு) ஐப்பசி மாதம் 8 ந் திகழி மாவை 2 30 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தனமையையும் தாம் நடைபுற கோரும் விவரத்தையும், நடைபுற தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஒகற்பு) ஐப்பசி மாதம் 1 ந் திகழியன்று அல்லது அதற்குமுன் எழுத்தடிமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகின்றோம்,

கேசலை யுலத்திற்கு உதவி எண்ணெற எம் ஜி வி பி டபிளயு சமறசிவஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

(4) உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்தடிமூலம் 1953 ம் ஆண்டு (ஒகற்பு) ஐப்பசி மாதம் 1 ந் திகழிகுமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் குறிக்கப்பட்ட திகழிகுமுன் எழுத்தடிமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா.

கேசலைக் கச்சேரி, எம் ஜி வி பி டபிளயு சமறசிவஹ,
மாகாணப் பிரிவின உப அதிபர்.

1953 ம் ஆண்டு (ஒகற்பு) ஆவணிமீ 18 ந் உ.

அட்டவணை

துணடு	காணியின் பெயர்	அட்டவணை	உரித்தானியின் பெயர்	விசாலம்
		ஆரம்பப்பட்ட இல A 734 கிராமம்—பானக்காவ		எ ரு ப
2	எக்காவஹென அல்லது விதானலாகே வத்த அல்லது அஹத்தவத்த	ஓலை வீட்டையுடைய 45 வருஷ தோட்டம்	ஹெ எச சறஹீர், மத்திய வை எம் பீ. ஏ, பொறல்ல, மால்டா ஜி. எஸ் சுறஹீர்வுக்கு சீவிய உரித்து	2 0 36
3	ஹெ	2 ஓலைக் குடிசைகளையுடைய 45 வருஷ தெனனற் தோட்டம்	ஹெ	2 0 37
3	ஹெ	10 வருஷ 2 கச, 5 வருஷ 1 சப்பு, 15 வருஷ 1 மா, 10 வருஷ 10 பக்கு, 45 வருஷ 31 தெனனைமரங்களையுடைய தெனனற் தோட்டம்	ஹெ	0 2 18
6	ஹெ	15 வருஷ 2 வல்தெல், 10 வருஷ 1 கச, 10 வருஷ 5 பாகு, 45 வருஷ 14 தெனனைமரங்களையுடைய தெனனற் தோட்டம்	ஹெ	0 1 4
7	ஹெ	25 வருஷ 1 மா, 15 வருஷ 6 பாகு, 45 வருஷ 2 பலா, 45 வருஷ 1 தெனனை மரங்களையுடைய தோட்டம்	ஹெ	0 0 3
8	ஹெ	25 வருஷ 1 மா, 15 வருஷ 5 பாகு, 45 வருஷ 1 தெனனைமரங்களையுடைய தோட்டம்	ஹெ	0 0 2
மொத்தம்				5 1 20

இலக்கம் LRO/APL 5510A—J/LLD/313/53—LG/172

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம் பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகதுள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நடைபுற கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்தடிமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக என்மிகமமன் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் 1953 ம் ஆண்டு அக்டோபர் மீ 14 ந் திகழி காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தான தனமையையும் தாம் நடைபுற கோரும் விவரத்தையும், நடைபுற தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ந் திகழியன்று அல்லது அதற்குமுன் எழுத்தடிமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுகின்றோம்,

கேசலை யுலத்திற்கு உதவி எண்ணெற எம் ஜி வி பி டபிளயு சமறசிவஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

(4) உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்தடிமூலம் 1953 க்கு முன் எனக்கு கிடைக்கும்படி அனுப்பவேண்டும் குறிக்கப்பட்ட திகழிகுமுன் எழுத்தடிமூலம் அறிவிக்கப்படாத உரிமைகளை காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேசலைக் கச்சேரி, எம். ஜி. வி. பி டபிளயு சமறசிவஹ,
மாகாணப்பிரிவின உப அதிபர்.

1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மீ 18 ந் உ.

		அட்டவணை		
ஆரம்பப்பட இல A 760 கிராமம்—பல்தகொழுவ		உரித்தாளியின் பெயர்		விசாலம்
நடை	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	சதுர ப
1	மினிமறுவேகுமபுற	நெல் வயலும் ஓவிறற ஏம் புஞ்சிபண்டா, தலைமை உபாததியார, கேம்பனல்ல பாடசாலை, நெல்ம	ஓ எம் புஞ்சிபண்டா, தலைமை உபாததியார, கேம்பனல்ல பாடசாலை, நெல்ம	0 2 33
2	ஷெ	நெல்வயல்	ஷெ	1 1 3
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 10
				மொத்தம்
				2 0 6

இலக்கம் IRO/APL 2581—J/LLD/372/53—LG/185

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினையடி அறிவித்தல்

- (1) 1912 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தினையடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எங்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோழுகமாக, அல்லது எழுந்தருளலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இலாபநோய் மூலமாக மாவனல் விடுதிவீட்டில் 1953 ம ஆண்டு அக்டோபர் 6 ந திகதி, காலை 9 மணிகளுக்கு என்முன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் கவமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகையைக் கணக்கிடுதல் விவரத்தையும் 1953 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுந்தருளலம் மாகு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேசலை டி.வி.திருக்கு உதவி ஏஜண்டர் எம் ஜி வி பி டி.வி.யு சமரசிவஹ சூரிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

(4) உரிமை கோருவோர் உரிமைகளை எழுத்துமூலம் 29 9 53 க்குமுன் எனக்கு கிடைக்கும்படி அனுப்பவேண்டும் குறிக்கப்பட்ட திகதிகளுக்குள் எழுத்துமூலம் அறிவிக்கப்படாத உரிமைகள் காணி எடுத்தற்கான விசாரணையில் எடுக்கப்படமாட்டா

கேசலைக் காசேரி, சம ஜி வி பி டி.வி.யு சமரசிவஹ, மாகாணப் பிரிவினா உப அதிபர்

1953 ம ஆகஸ்டின் 18 ந உ.

		அட்டவணை		
ஆரம்பப்பட இல A 752 கிராமம்—தெவீமடுவ, வெலிகல்ல,		உரித்தாளியின் பெயர்		விசாலம்
நடை	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	சதுர ப.
1	வெலிகந்த வதக்	முககலான நெல் வயலும் 10 டி.வி.யு கே. பொன்னுலோடா, லிறிள சேவின கொம்பனி, மாவனல், பீ. டி.	எவ அலவில், பொன்னுலோடா, கெஸ்பேவ	7 1 21
2	ஷெ	20 வருஷ தென்தேன்தோட்டமும் 10 வருஷ ரப்பரும்	ஷெ	12 2 9
				மொத்தம்
				10 3 30